



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,119 — FRIDAY, JULY 7, 1950

Published by Authority

## PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices:—		Land Sales by the Settlement Officer:—	
Preliminary Notices .. .. .	—	Western Province .. .. .	—
Final Orders .. .. .	—	Central Province .. .. .	—
Land Sales by the Government Agents:—		Southern Province .. .. .	—
Western Province .. .. .	—	Northern Province .. .. .	—
Central Province .. .. .	—	Eastern Province .. .. .	—
Southern Province .. .. .	—	North-Western Province .. .. .	619
Northern Province .. .. .	—	North-Central Province .. .. .	—
Eastern Province .. .. .	—	Province of Uva .. .. .	—
North-Western Province .. .. .	—	Province of Sabaragamuwa .. .. .	—
North-Central Province .. .. .	—	Land Acquisition Notices .. .. .	620
Province of Uva .. .. .	—	Notices under the Land Development Ordinance .. .. .	—
Province of Sabaragamuwa .. .. .	—	Land Redemption Notices .. .. .	—
		Land Resumption Notices .. .. .	—
		Miscellaneous Land Notices .. .. .	625
		Lands under Peasant Proprietor Scheme .. .. .	—

PART V published with this Issue contains List of Applications for Licences for Lorries, &c.  
 PART VI published with this Issue contains List of Jurors and Assessors.

## Land Sales by the Settlement Officer NORTH-WESTERN PROVINCE

No. 14,465, S. O.—The Settlement Officer will, on Tuesday, September 26, 1950, at 9 a.m., at Kuliyaipitiya Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the Regulations of Government regarding land sales. Two allotments of land situated in the Yatigampattu Korale of Katugampola Hatpattuwa of the Kurunegala District of the North-Western Province.

Lot	Name of Land	Name of Claimant	Description	Extent A. R. P.
85	Beliwetiye Estate	(1) Sir Ernest de Silva of Kotahena Mills, Kotahena, (2) S. Mohamed Salie of Maningala, Welipennagahamula, Naththandiya	Coconut	27 1 17
86	Do.	do.	do.	27 0 21

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo and plans of them from the Surveyor-General, Colombo

Land Commissioner's Office,  
 Colombo, June 27, 1950.

K. KANAGASUNDRAM,  
 Land Commissioner.

No. 14,466, S. O.—The Settlement Officer will, on Tuesday, September 26, 1950, at 9 a.m., at Kuliyaipitiya Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the Regulations of Government regarding land sales. Seven allotments of land situated in the Katugampola Korale South of Katugampola Hatpattu of the Kurunegala District of the North-Western Province.

Lot No	Name of Land	Name of Claimant	Description	Extent A. R. P.
87	Madangahamulawatta	S. A. W. Wijesingha alias Baby Mahathmayya of Bunuehepola	Coconut garden	10 2 12
230A	Makuluwalagawawatta	(1) Herath Mudiyansele Mudalihamy, (2) ditto Menikrala of Kokkawila in Chilaw District	Chena and coconut garden	1 3 38
230A	Do.	do.	Coconut garden	1 1 9
230Ac	Makuluwalagawahena	do.	Chena	0 1 3
64A	Kongahamulahena	(1) Heirs of Adikari Arachchillage Kiri Banda of Wirambuwa, (2) Adikari Arachchillage Hendrick Singho, (3) ditto Alice Nona, (4) ditto Seda Nona, (5) ditto Appuhamy, (6) ditto Puchi Banda, (7) ditto Jetin Singho, all of Madakumburumulla	Chena	0 2 0
64Am	Do.	do.	do.	0 2 6
246c	Bogahamulahena	(1) Herath Mudiyansele Ranmenika, (2) ditto Mudalihamy, both of Bibiledeniya	do.	0 3 0

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
 Colombo, June 27, 1950.

K. KANAGASUNDRAM,  
 Land Commissioner.

619—J. N. A 98714—610 (6/50)

**No. 14,467, S. O.**—The Settlement Officer will, on Wednesday, September 27, 1950, at 9 a.m., at Wariyapola Rural Courts, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown Land, in accordance with the Regulations of Government regarding land sales. Two allotments of land situated in the Dewamedde Korale of Dewamedde Hathpattuwa of the Kurunegala District of the North-Western Province.

Block survey preliminary plan No. 2,488.—Minuwangete.				Extent
Lot	Name of Land	Name of Claimant	Description	A. R. P.
116	Minuwangetehena alias Depalakumbura	(1) Wanninayaka Mudiyansolage F. Thammige Mekkamma of Wilawa-Balalla (P. O.) via Maho, (2) Mohottalle Alu Bandage Herath Banda, Ambagahahena Walawwa, Kiriella, Ratna ra, (3) D. B. Narasingha, (4) M. M. Punchimenika	Chena ..	1 0 4
200	Kongahamulahena ..	do. ..	do. ..	1 0 4

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, June 27, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

## Land Acquisition Notices

Q 3494

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the Grandpass Police Station, to wit:—

Preliminary plan No. A 2,777. Village—Grandpass				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Premises bearing Assessment No. 572, Prince of Wales Avenue	Garden (no cultivation) contains a tarred path, part of a retaining wall, part of a masonry drain, a cement floor and 2 sign boards	The Colombo Municipal Council	0 0 14.70
2	Premises bearing Assessment Nos. 181 and 183, St. Joseph's Street	Garden (no cultivation) contains 2 tiled masonry buildings, 5 masonry walls, 3 cement floors, a masonry drain	J. E. M. de Saram, 29, St. Joseph's Lane, Grandpass, Colombo	0 0 14.62
3	Premises bearing Assessment Nos. 175 and 177, St. Joseph's Street and Assessment No. 552, Prince of Wales Avenue	Garden (no cultivation) contains 3 tiled masonry buildings, 1 zinc wooden kitchen, 1 concrete masonry latrine, 1 water tap, 1 live fence, 1 inspection hole, 3 cement floors and 1 masonry sink	H. K. D. William, 19, St. Joseph's Street, Grandpass, Colombo	0 0 14.85
4	Premises bearing Assessment Nos. 552/1, Prince of Wales Avenue and 173, St. Joseph's Street	Garden (no cultivation) contains a tiled masonry building	E. V. Perera, 163, Union Place, Slave Island, Colombo	0 0 2.67
5	Premises bearing no Assessment number	Garden (no cultivation) contains a masonry wall, a cement floor, a masonry step and an inspection hole	H. K. D. William, 19, St. Joseph's Street, Grandpass, Colombo, E. V. Perera, 163, Union Place, Slave Island, Colombo, K. M. Meeran Pillai, 209, 4th Cross Street, Pettah, Colombo (claimed jointly)	0 0 1.75
6	Premises bearing Assessment Nos. 167 and 171, St. Joseph's Street and 546, Prince of Wales Avenue	Garden (no cultivation) contains 3 tiled masonry buildings, a masonry wall, a cement floor and a water tap	K. M. Meeran Pillai, 209, 4th Cross Street, Pettah, Colombo	0 0 11.81
7	Premises bearing Assessment No. 163, St. Joseph's Street	Garden (no cultivation) contains a tiled masonry house, a masonry latrine (no roof), cement floor and a masonry wall	Mrs. K. D. Jayaratne, 36 and 38, 1st Cross Street, Pettah, Colombo	0 0 3.51
8	Premises bearing Assessment Nos. 544 and 540, Prince of Wales Avenue and Nos. 159, 159/1, 159/2, 159/3, 159/4, 159/5, 159/6, St. Joseph's Street	Garden (no cultivation) contains 3 tiled masonry buildings, 1 zinc masonry latrine, 2 cement floors, 2 masonry walls, a masonry step, 2 inspection holes and a water tap	J. E. M. de Saram, 29, St. Joseph's Lane, Grandpass, Colombo	0 0 19.68
9	Premises bearing Assessment No. 151, St. Joseph's Street	Garden contains 2 mango trees 25 years, 1 nell tree 10 years, 1 tamarind tree, 25 years, 1 margosa tree 10 years, 1 atta tree 10 years, 1 anken-da tree 15 years, 2 papaw trees 5 years, 3 plantain bushes, a tiled masonry building, a masonry latrine (no roof), a zinc iron shed, a zinc wooden shed, 2 masonry sand stores, a masonry wall, 2 iron gates and a masonry pillar and masonry drain	The Colombo Municipal Council	0 0 30.1
10	Premises bearing Assessment No. 149, St. Joseph's Street	Garden contains 3 coconut trees 20 years, 1 mango tree 6 years, 1 umbrella tree 20 years, 3 papaw trees 3 years, 1 murunga tree 5 years, 1 tamarind tree 5 years, 3 plantain bushes, a tiled masonry building, a masonry wall and a masonry drain	D. R. Wicks, 34, Baillie Street, Fort, Colombo	0 0 21.38
11	Premises bearing Assessment Nos. 135, 135/2, 135/2A, 135/3, 135/4, 135/5, 135/6, 135/7, 135/8, 135/9, 135/10, 135/11, 135/13, 135/14, 135/15, 135/16, 143, 145, 145/2, 145/3, 145/4, 145/5, 145/6, 145/6A, 145/7, St. Joseph's Street	Garden contains 1 araliya tree 15 years, 12 plantain bushes, 3 tiled masonry buildings, a tiled masonry latrine, 3 cement floors, 2 water taps, 3 masonry walls, masonry drains and part of an inspection hole	J. P. de Saram, 87, St. Joseph's Street, Grandpass, J. E. M. de Saram, 29, St. Joseph's Lane, Grandpass and J. B. de Saram, 26, St. Joseph's Lane, Grandpass, Colombo	0 1 6.87

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
12	Part of Premises bearing Assessment Nos. 508, 508/1, 508/2, 508/3 and 510, Prince of Wales Avenue	Garden contains 3 mara trees 15 years, 3 plantain bushes, a tiled masonry building, a masonry drain, a wire fence, retaining wall and part of an inspection hole	The Colombo Municipal Council	0	0 21.93
13	Premises bearing Assessment Nos. 123, 125, 127, 129, 131, 129/3, 129/4, 129/5, 129/6, 129/7, 129/8, 129/9 and 131, St. Joseph's Street	Garden contains 14 coconut trees 40 years, 1 jak tree 40 years, 1 breadfruit tree 30 years, 1 tamarind tree 30 years, 2 mara trees 15 years, and 3 plantain bushes, 5 tiled masonry buildings, 5 masonry walls, 2 masonry pillars, masonry drains, 4 masonry steps, a water tap and 3 inspection holes	G. N. Jayasuriya, c/o Messrs. H. Don Carolis & Sons, Ltd., Colombo	0	1 28.52
14	Part of Premises bearing Assessment Nos. 508, 508/1, 508/2, 508/3 and 510, Prince of Wales Avenue	Masonry wall	The Colombo Municipal Council, disputed by G. N. Jayasuriya, c/o Messrs. H. Don Carolis & Sons, Ltd., Colombo	0	0 0.34

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands, are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on August 8, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, June 30, 1950.

S. G. WALPITA,  
Assistant Government Agent.

L. 3028.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for quarters for the Inspector of Police, Matale, to wit:—

Preliminary plan No A 1,568. Village—Harasgama (Part) Ward No. 1—Harasgama, within the U. C. limits of Matale

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Lundekopiewatta alias Lindewatta, Assessment Nos. 1/3, 1/4 and 1/5, Bogahakotuwa Road and 109, King Street	Garden contains 26 coconut and 1 jak trees 50 years, 8 coconut plants 6 months, 2 jak and 5 arecanut trees 5 years, 6 ratadel trees 20 years, 1 kitul and 5 orange trees 10 years, 2 lime trees 4 years, 1 tamarind tree 30 years, 1 mango tree 3 years, 16 plantain bushes 1 year, 2 tiled masonry bungalows, 3 tiled masonry garages, 1 tiled masonry latrine, 1 zinc masonry latrine, 1 masonry water tub and 2 masonry walls	Mrs. Edward de Silva of Edward House, Matale	1	1 12.8

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Matale Kachcheri, on August 5, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Matale, June 24, 1950.

R. D. P. PAULUSZ,  
Assistant Government Agent.

L. 3046.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for a means of access, to wit:—

Supplement No. 2 to final village plan No. 94. Village—Lenawala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
329	Ambagahakumburepillewa	Chena	A. M. Pinhami of Lenawala, Wahacotte	0	0 6.2

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Matale Kachcheri, on August 5, 1950, at 10.30 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Matale, June 24, 1950.

R. D. P. PAULUSZ,  
Assistant Government Agent.

LB 1331

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of the Nilwala-ganga Flood Protection Scheme, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
Preliminary plan No. A 1,128. Villages—Bandattara, Halpe and Magallagoda					
1	Walauwewatta	Open waste land containing part of bund	Miss F. R. Tillakaratna, Miss F. M. A. Tillakaratna, Miss F. C. S. Tillakaratna, and Miss F. E. G. Tillakaratna, all of Rose Cottage, Bandattara	0	0 3.9
2	Pinkella	do.	Watagedara Temple, Nadugala (trustee, A. Ratanapala Thero)	0	0 20.5
3	Potuwala	do.	Mr. R. P. Gunatilleka of Colombo, Miss Lily Gunatilleke of Nuwara Ehiya, Mr. S. K. John Silva of Walgama and Mr. A. Kumarapperuma of Welagedara, Matara	0	0 26.1
4	Do.	do.	Mr. D. D. S. Rupasinghe of Walpola, Matara	0	0 1.2
5	Wakkattageliyadda	do.	Mr. D. D. S. Rupasinghe of Walpola, Mr. W. T. D. Silva of Walpola, Mrs. G. K. Dona Gimara, Mr. D. A. Jinadasa, and Mr. D. I. Danapala, all of Nadugala and Mr. D. A. Jinadasa of Diyagaha	0	1 13.1
6	Mulanairikonda	do.	Mr. D. J. Wijesinghe of Kadawedduwa	0	0 8.8
7	Midigahalanga	do.	Mr. D. C. Kumanayake of Nadugala	0	1 4.2
8	Midigahakumbura	do.	Mr. C. A. Danapala of Kadaweediya, Matara	0	0 0.5
9	Midigahalayadda	do.	Mr. S. Dewanarayana and Mr. N. Dewanarayana, both of Bandattara, and Mrs. Dochchihamy Dewanarayana of Bata-tumbe	0	0 0.5

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
10	Kadurugahakumbura	Open waste land containing part of bund	Mr. A. M. Hassen Passie of Kadeweediya, Mr. S. Dewanarayana and Mr. N. Dewanarayana, both of Bandattara and Mrs. Dochchihamy Dewanarayana of Batatumbe	0 0 16.3
11	Do.	Paddy field	do.	0 0 0.5
12	Do.	Open waste land contains part of bund	Mr. W. B. de Silva, Walpola	0 0 18.7
13	Do.	Paddy field	do.	0 0 3
14	Ihalapitawagura	Open waste land contains part of bund	Messrs. H. G. Don Nikulas, H. G. Don Samel, H. G. Don Samel, N. G. Babunhami, Mrs. H. G. Michchohamy, all of Halpe, and Mr. I. Arnolsappu of Bandattara	0 0 17.3
15	Do.	Paddy field	do.	0 0 2.1
16	Indurukuna	Open waste land contains part of bund	Messrs. H. M. Abubacker and Jainudeen Marikkar, both of Kotuwegoda	0 0 0.8
17	Hengagodella	do.	Messrs. H. Don Jemis, I. G. Don Andrayas Abeywickrama, Miss I. G. Don Francina Abeywickrama, Mrs. H. A. Don Carlina and Mr. H. A. Don Jemis, all of Parawahera, Mrs. H. A. Alancina of Viyagoda, Mrs. H. A. Dingihamy of Malimboda, and Mrs. H. A. Dona Francina of Halpe	0 0 23
18	Wakkattageliyadda	do.	Mr. C. A. Danapala of Kadeweediya	0 1 13.7
19	Godellekumbura	do.	Mr. P. D. Mathes de Silva of Kadeweediya	0 0 10
20	Do.	do.	Messrs. Banakiyanage Babunoris, Banakiyanage Babundiris, Mrs. Banakiyanage Deesina, Mrs. Banakiyanage Rancee, and Mr. R. P. Saimon, all of Bandattara	0 0 17.2
21	Do.	do.	Miss Somawatee Samarathne of Uyanwatta and Mr. Deepala Ratnapala of Negombo	0 0 12.9
22	Weemaluwa	Paddy field	Messrs. S. V. P. Don Jayan and V. G. Cornelis, both of Diyagaha, Messrs. S. V. P. Sivundiris, K. P. Don Dionis, K. P. Don Carolis, S. V. P. Jayanappuhamy, and Y. A. Don Nikulas, all of Kapuduwa, and Mrs. R. Balahamy of Diyagaha	0 0 2.4
23	Do.	Open waste land contains part of bund	do.	0 0 11.6
25	Andiyaketiya	Paddy field	Mr. A. C. Mohamad of Dangedara, Galle	0 0 25.7

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Matara Kachcheri, on August 2, 1950, at 9 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Matara, June 26, 1950.

H. C. GOONEWARDENA,  
Assistant Government Agent.

LB 1331

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of the Nilwala-ganga Flood Protection Scheme, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
Preliminary plan No. A 1,128: Villages—Bandattara, Halpe, and Magallagoda				
26	Andiyaketiya	Paddy field	Messrs. Y. A. Don Nicholas, K. P. Don Dionis, K. P. Don Carolis, all of Kapuduwa, Mrs. K. P. Balahamy and Mrs. K. P. Tinohamy, both of Kapuduwa, and Mrs. R. Balahamy of Diyagaha	0 0 19.1
27	Totaketiyeekumbura	do.	Mr. H. H. Hendrickappuhamy of Naimana	0 0 35.9
28	Elagawamandiya	Open waste land contains part of bund	Messrs. K. P. Don Dionis, Y. A. Don Nikulas, K. P. Don Carolis, all of Kapuduwa, and Mr. H. A. Juliyas of Diyagaha	0 0 20.4
30	Amunehelpota	do.	Mr. S. V. P. Don Jayan of Diyagaha, Messrs. S. V. P. Sivundiris, K. P. Don Dionis, K. P. Don Carolis, S. V. P. Jayanappuhamy, and Y. A. Don Nicholas, all of Kapuduwa, and Mrs. R. Balahamy of Diyagaha	0 2 7.5
32	Dehigahaaddarawatta	Garden contains 20 coconut trees 10-20 years, 6 arecanut trees 6 years, 2 plantain bushes, 1 tiled and 1 thatched temporary houses	Messrs. M. Samarawickrama and Y. A. Don Nicholas, both of Kapuduwa	0 0 17.4
33	Patirannagegedarawatta	Garden contains 2 coconut trees 5 years and 2 plantain bushes	Messrs. M. Samarawickrama, Y. A. Carolis, and K. P. Juwanis, all of Kapuduwa	0 0 4
34	Werannaliyadda	Garden contains 28 coconut trees 20 years, 15 arecanut trees 1-2 years, 1 arecanut tree 5 years, 11 plantain bushes, and a temporary house	Messrs. H. M. G. Kelamandina, Y. A. Don Davith, Y. A. Don Nikulas, K. P. Don Dionis, K. P. Don Carolis, Mrs. K. P. Balahamy, Mrs. K. P. Tinohamy, Mr. S. V. P. Don Jayan, all of Kapuduwa and Mrs. R. Balahamy of Diyagaha	0 0 39.7
35	Patirannagegedarawatta	Garden contains 3 coconut trees 60 years, 20 coconut plants 1-10 years, 6 jak trees 60 years, 1 breadfruit tree 1 year, 1 bilin tree 20 years, 22 plantain bushes, 1 tiled and 1 thatched temporary houses	Messrs. K. P. Don Dionis, S. V. P. Don Jayan, K. P. Carolis, K. P. Hendrick, S. V. P. Piyoris, Y. A. Don Davith, and Y. A. Don Nikulas, all of Kapuduwa	0 0 39.1
36	Do.	Garden contains 15 coconut trees 1-5 years, 1 arecanut tree 4 years, and 10 plantain bushes	Mr. S. Samarawickrama of Kapuduwa	0 0 4.6
37	Do.	Garden contains 4 coconut trees 4 years and 8 plantain bushes	Messrs. S. V. P. Piyoris, H. A. Edwin, Mrs. V. P. G. Balahamy, all of Kapuduwa, and Mrs. K. P. Lokuhamy of Makawita	0 0 5.7
38	Do.	Garden contains 9 coconut plants 1 year	Mr. S. V. P. Don Jayan of Kapuduwa	0 0 3.4
39	Do.	Garden contains 1 jak tree 70 years	Messrs. Y. A. Don Nikulas, Y. A. Appuhamy, Mrs. Y. A. Hinnehamy, and Mrs. Y. A. Carlina, all of Kapuduwa	0 0 2.4
40	Patirannagegedarawatta, Dehigahaaddarawatta, and Amunehelpota	Garden contains 83 coconut trees 10-25 years, 188 coconut plants 2-5 years, 55 arecanut trees 2-15 years, 4 jak trees 50 years, 5 jak trees 2-10 years, 9 mango trees 10-20 years, 8 breadfruit trees 2-12 years, 120 plantain bushes, 7 orange trees 3 years, 2 bilin trees 10 years, a permanent house and part of ditch	Mr. S. V. P. Don Jayan of Kapuduwa	1 2 3.6
41	Kohilagehelpota	Garden contains 24 coconut trees 3 years and 13 plantain bushes	Mr. M. Samarawickrama of Kapuduwa	0 0 9.2
42	Dehigaha-addarawatta	Garden contains 15 coconut trees 3-10 years	Messrs. S. V. P. Sivundiris and K. P. Don Juwanis, both of Kapuduwa	0 0 15.2
43	Do.	Garden contains 3 coconut plants and cinnamon, 1 year	Messrs. V. G. Cornelis and S. V. P. Sivundiris, both of Kapuduwa	0 0 12.4

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent
				A. R. P.
44	Pahalagemandiya..	Paddy field ..	Messrs. S. V. P. Don Jayan and K. P. Don Hendriek, both of Kapuduwa, and H. A. Don Dingiappuhamy of Namana	0 0 15.7
45	Dehigaha-addara-kumbura	do. ..	Mr. S. V. P. Don Jayan of Kapuduwa	0 0 26.7
46	Do.	do. ..	Mr. S. V. P. Don Jayan of Diyagaha	0 2 13.2
47	Dehigaha-addarawatta	Garden contains 2 coconut trees 10 years, 36 coconut trees 10 years, 19 coconut plants 1 year, 5 jak trees 10 years, and 1 breadfruit tree 4 years, and part of a ditch	Messrs. S. N. P. Don Jayan Appuhami, K. P. Don Juwanis, S. V. P. Sivundiris, S. V. P. Marthenis, and Mrs. J. I. G. Cicilyana, all of Kapuduwa	0 0 39
48	Dehigaha-addara-kumbura	Paddy field ..	Mr. S. V. P. Don Jayanappuhamy of Kapuduwa	0 0 14.9
49	Do.	do. ..	Mr. S. V. P. Don Juwanis of Makawita	0 1 15.3
50	Do.	do. ..	do. ..	0 0 3.4
51	Wilamandiya ..	do. ..	Messrs. K. P. Don Carols and Y. A. Don Nicholas, both of Kapuduwa	0 0 3.8
52	Dehigaha-addara-kumbura	do. ..	Mr. S. V. P. Don Juwanis of Makawita	0 0 0.9
53	Do.	do. ..	Mr. G. P. Nandiris of Makawita	0 1 7.2
54	Do.	do. ..	Messrs. S. V. P. Jayanappuhamy of Kapuduwa and M. B. K. Don Juwanis of Diyagaha	0 1 2
55	Karagahahena ..	do. ..	Messrs. S. V. P. Don Jayan, S. V. P. Sivundiris, K. P. Don Dions, K. P. Don Carols, S. V. P. Jayanappuhamy, Y. A. Don Nikulas, all of Kapuduwa, Mrs. R. Bala-hamy, and Mr. V. G. Cornelis, both of Diyagaha and Mr. M. G. Babunappuhamy of Makawita	0 2 14.6
56	Patiranagegedarawatta	Garden contains 21 coconut trees 30 years, 4 coconut trees 3 years, 3 mango trees 20 years, 2 mango plants 2 years, 1 kaju tree 3 years, 1 kitul tree 8 years, and 1 plantain bush	Mr. S. V. P. Don Juwanis of Makawita, Messrs. S. V. P. Don Jayan and S. V. P. Jayanappuhamy, both of Kapuduwa, and Mr. M. B. K. Don Juwanis of Diyagaha	0 1 0
57	Karagahahena ..	Open waste land contains a bund	do. ..	0 1 15.2

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Mahara Kachcheri, on August 3, 1950, at 9 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Matara, June 26, 1950.

H. C. GOONEWARDENA,  
Assistant Government Agent.

LB 1452

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for the construction of a public market for Morawaka, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent
				A. R. P.
648	Dummalewatta	Garden contains 36 arecanut trees over 30 years, 24 arecanut plants about 1 year, 1 sapu tree about 10 years, 4 jak trees over 30 years, 1 coconut tree over 30 years, 5 coconut trees 5 years, 7 coffee bushes about 1 year, 12 tea bushes 2-5 years and 11 plantain bushes	D. D. Abeywickrama, Morawaka	0 1 7.8

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Morawaka Divisional Revenue Officer's Office, on August 9, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Matara, June 28, 1950.

H. C. GOONEWARDENA,  
Assistant Government Agent.

LB 1331

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of Nilwalganga Flood Protection Scheme, to wit:—

Preliminary plan Nos. A 1,126 and A 1,127. Villages—Paranadugala and Ettalenadugala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent
				A. R. P.
1	Gambadde-addarakumbura	Open waste land contains part of bund	Mrs. M. Perera of Broadway, Matara, Mrs. Leena Corea, Mrs. M. Jayasekera and Mrs. M. Siriwardena, all of Walpola	0 0 23.2
2	Gambadde-addarawatta	Coconut garden contains 23 coconut trees 30 years, 1 arecanut tree, 1 divul tree and 1 orange tree 15 years and part of bund	Mr. D. T. S. Gunasekera of Nadugala	0 0 15.5
3	Indigahawalakumbura ..	Open waste land contains part of bund	Mr. D. D. S. Rupasinghe, Mr. B. de Silva, both of Walpola; Mr. P. S. Rupasinghe, Mr. L. D. Muidasa, Mr. D. S. Dahanapala and Mr. D. A. Jinadasa, all of Nadugala	0 0 32.4
4	Dawatagaha-addarakumbura	do. ..	Mrs. M. Perera of Broadway, Matara, Mrs. Leena Corea, Mrs. M. Jayasekera, Mrs. M. Siriwardena, all of Walpola	0 1 0.5
5	Nanuwelekumbura ..	do. ..	Mr. H. P. D. Baggula of Matara and Mr. B. de Silva of Matara	0 0 36.9
6	Christiankumbura ..	do. ..	Mrs. A. Ariyawatee and Mrs. A. Premawatee, both of Tudawa and Mr. D. S. Gunasekera of Kamburugamuwa	0 0 19.9
7	Walauwila ..	do. ..	Mr. E. S. Gamage of Matara, Mr. E. Balasuriya of Nupe, Mr. D. C. Kumanayake, Mr. D. T. S. Gunasekera, both of Nadugala and Mr. W. A. S. de Silva of Pamburana	0 1 27.3
8	Wadugeliyadda ..	do. ..	Mr. Sarah Wijesinghe of Kamburupitiya ..	0 0 18.4
9	Polgahaliyadda ..	do. ..	Mr. D. A. Ranaweera of Hittetiya ..	0 0 1
10	Do.	do. ..	Mudaliyar Sahabandu of Hakmana ..	0 0 9.1
11	Do.	Open waste land contains 3 coconut trees 20 years and part of bund	Mr. D. A. Ranaweera of Hittetiya ..	0 0 11

## Preliminary plan No. A 1,127

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Pahatiyakumbura	Open waste land containing a bund	Mr. J. M. Danoris of Pilana, Matara and Missie Abeydeera of Tudawa	0	0	6.5
2	Kudaluhena	do.	Mr. D. J. Samaraweera of Dam Street, Colombo, and Mr. P. W. Gunawardena, Matara	0	0	15.2
3	Duwegodella	do.	Missie Abeydeera of Tudawa	0	0	9.5
4	Do.	do.	do.	0	0	6.4
5	Do.	do.	Mr. A. Abeydeera of Tudawa	0	0	7.8
6	Kudaluhena	do.	Mr. P. G. Gunawardena of Polhena	0	0	12.4

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Matara Kachcheri, on August 4, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Matara, June 26, 1950.

H. C. GOONEWARDENA,  
Assistant Government Agent.

LB 1407

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of the Nilwalaganga Flood Protection Scheme, to wit:—

Preliminary plan No. A 1,180 and 1,181. Villages—Pahala Ganegama, Uninduwala and Welandagoda  
Preliminary plan No. A 1,180. Villages—Pahala Ganegama and Uninduwala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Tunpela	Paddy field	M. Samaraweera of Kotuwegoda, Matara	1	1	11.7
2	Lawallagahakumbura	do.	N. Hadjar of Main Street, Matara	0	1	24.9
3	Gamagediwela	do.	O. M. O. Marseem of Main Street, Matara	0	0	13
4	Galkalavita	do.	V. Luvishamy, H. T. David, H. T. Allis of Uninduwala, K. Doni Andris and K. Don Charlis of Ganegama and V. John Appuhamy of Ahangama	1	0	23.1
5	Medagalkalavita	do.	H. T. Matheshamy and K. A. Himmahatmaya of Telijawila	0	2	24.7
6	Pahalagalkalavita	do.	Edward Senaratne of Palatumodera	0	1	9.2
7	Do.	do.	L. A. Sedorishamy of Ganegama	0	0	19.2
8	Do.	do.	H. Don Siyadonis of Malduwa, Dona Ciciliyana of Akurugoda and M. V. P. Don Deonis of Elgiriya	0	0	13.7

Preliminary plan No. A 1,181. Villages—Welandagoda and Pahala Ganegama

1	Walandanaketiya	Paddy field	R. K. Don Hendrick of Welandagoda, W. D. Gunasekera of Kodagoda and D. A. Vidanaputrana of Karagoda-Veyangoda	0	3	30.1
2	Mulana	do.	R. K. Don Hendrick, R. K. Don Allis, R. K. Don Dias, R. K. Dona Cornelya, and R. K. Coralina, all of Welandagoda	0	1	22
3	Pitawagura	Paddy field and water hole	R. K. Don Hendrick and R. K. Dona Cornelya of Welandagoda and W. Gunaratna Thero of Welweryia	1	1	17.5
4	Pittamiya	Paddy field	L. O. Luwis Appuhamy of Welandagoda	0	2	6.5
5	Wahawalakumbura	do.	D. E. Abey singhe of Telijawila and D. A. Manamperi of Welgama	0	0	25.5
6	Meddagodella	do.	W. A. Don Andrayas of Malduwa	2	1	17.2

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Telijawila Government Central School, on August 15, 1950, at 2 p.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Matara, June 30, 1950.

H. C. GOONEWARDENA,  
Assistant Government Agent.

LA 6,832

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, Ku/Rantetikanda Sinhalese Mixed School, to wit:—

Supplement 1 to final village plan No. 809. Village—Rantetikanda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
101	Moragahamulawatta	Garden contains arecanut, jak and kitul trees	T. D. Sepala of Rantetikanda	0	2	34.2

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Kurunegala Kachcheri, on August 14, 1950, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kurunegala, June 26, 1950.

W. T. JAYASINGHE,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for the Ku/Doratiyawa Vernacular Mixed School, to wit:—

Preliminary plan No. A 949. Village—Doratiyawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Siyambalakumburepillewa	Coconut garden	(1) N. M. T. B. Arambepola, (2) N. M. P. B. Arambepola. (3) N. M. R. B. Arambepola, all of Doratiyawa	0	3	37.9

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Kurunegala Kachcheri, on July 31, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kurunegala, June 26, 1950.

W. T. JAYASINGHE,  
Assistant Government Agent.

L. A. 6856

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands required for a public purpose, namely, the construction of a Regulator across Nanwela-ela, to wit:—

Combined Supplement 1 to final village plans Nos. 237 and 239. Villages—Mutugala and Metiyagana

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
21	Elawiliyakumbura	Paddy field and earth bund	M. A. Gunasekera, Mutugala	0	0	17.4
99	Keenapotta	do.	K. S. M. Sella Naide of Wire	0	0	10.5
100	Do.	do.	H. N. Sophy Nona of Wire	0	0	8.5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Kurunegala Kachcheri, on August 14, 1950, at 9 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kurunegala, June 26, 1950.

W. T. JAYASINGHE,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Hon. the Minister of Agriculture and Lands, acting under the provisions of the "Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the extension of the Central School, Madampe, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
670	Damnagahawatta, assessment Nos. 471 and 472 of Division No. 2	Garden contains 26 coconut trees over 30 years, 1 mango tree over 30 years, 20 newly planted plantain trees, and 1 jak tree 25 years	Mr. P. V. A. Martin Perera, c/o Mr. C. Tennekoon, Ihalagama, Madampe	0 1 17.48
671	Kohombagahawatta, part of assessment Nos. 519, 519A, 519B, and 520 of Division No. 1	Garden contains 115 coconut trees over 30 years, 13 coconut trees 8 years, 1 mango tree 5 years, and 1 kahata tree 20 years	Mr. R. S. Jayasuriya, C. C. S. M. School, Godagama, Matara	0 3 11.33
672	Talgahawatta, assessment Nos. 522, 522A, and 523 of Division No. 1	Garden contains 139 coconut trees over 30 years, 11 coconut trees 2 to 5 years, 2 arecanut trees 20 years, 1 palmyra tree over 30 years, 1 jak tree over 30 years, 3 mango trees over 30 years, 2 breadfruit trees 3 years, 32 plantain bushes, an earth well, 1 temporary house (mud walls and cadjan roof), 1 temporary kitchen (mud walls and cadjan roof), and 1 temporary latrine (mud walls and cadjan roof)	Nandawathie Mithraratne, Buddhist Mixed School, Dombagoda, Anguruwatota	1 2 20.80
673	Siman Arachchirahagawatta, parts of assessment Nos. 524 and 524A of Division No. 1	Coconut garden contains 22 coconut trees over 30 years, 1 mango tree 5 years, 1 breadfruit tree over 30 years, and 1 kaju tree over 30 years	Mr. C. E. V. S. Corea, Sinhapura, Chilaw, disputed by W. E. Ego-hamy, W. E. Jeronona, W. E. Rahamy, W. E. Simeon Appuhamy, W. E. Agilis, and W. E. Henry, all of Ihalagama, Madampe	0 1 5.96

I hereby give notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Food Control Office, Chilaw, at 10 a.m., on August 8, 1950, and to state the nature of their respective interests in the lands and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Puttalam, June 30, 1950.

A. ARULPIRAGASAM,  
Assistant Government Agent.

## Miscellaneous Land Notices

LS 584

### Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that the Kundasale Co-operative Credit Society has applied for a lease of about  $\frac{1}{2}$  acre from lot 1 in P. P. A. 1,221, situated in Kudasale, Kandy District, for the purpose of constructing a hall thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- Term: 30 years, with the option of renewal for a further term of 30 years;
- Rent: Rs. 8.75 per annum, subject to revision at the end of the first period of 30 years;
- The lessee shall, within six months from the commencement of the lease and to the satisfaction of the Government Agent, Central Province, erect on the land a building to serve as a hall.
- The lessee shall use the land as a site for a hall, and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

Colombo, July 7, 1950. K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

### Tenders for the Right to gem

NOTICE is hereby given that the Government Agent of the Province of Sabaragamuwa, will receive sealed tenders up to 10 30 a.m., on July 26, 1950, for the lease of the right to gem for a period of one year from July 26, 1950, in the under-mentioned Crown lands, situated in the Ratnapura District, in the Province of Sabaragamuwa.

2. The amount of the tender should be expressed both in figures and letters and where the amount given in figures differs from the amount in words or no amount is stated in words the tender is liable to rejection.

3. A deposit of Rs. 25 should be made in advance at the Ratnapura Kachcheri in respect of each land or bed of stream, and the Kachcheri receipt in support of such deposit should be attached to the tender form.

4. Tenders should be enclosed in sealed envelopes superscribed "Tender for the right to gem". Tenders must be made for each land or bed of stream separately and the deposit receipt annexed thereto.

5. Any person making tenders will be required to be present in person or satisfy the Government Agent by some duly accredited agent, that the tender is bona fide at the time the tenders are opened and registered. In the event of no satisfactory tenders being received, the Government Agent will immediately thereafter consider the sale of the leases by public auction.

6. The Government Agent reserves to himself the right, without question, of rejecting any or all tenders and the right of accepting any portion of a tender.

7. The person whose tender is accepted will be required to pay the full amount of tender at once in cash, and to enter into a lease permit on form G. A. A 133 for the due fulfilment of the conditions on which the tender is accepted. The deposit of Rs. 25 will be forfeited if the successful tenderer fails to pay the full purchase amount immediately after the sale. The deposit made by unsuccessful tenderers will be refunded.

8. The tenderers whose tenders are accepted should deposit within thirty days from the date of lease sale such security not exceeding Rs. 100 in respect of each land as is approved by the

Government Agent, for filling up of pits and for the due observance of the conditions set out in the lease permit and in the tender notice before issue of the permit.

9. The extents given are only approximate and if the total extent of any land should hereafter be found to be less than the extent set forth below, no claim for refund or rebate on account of shortage in extent will be considered unless the variation exceeds ten per centum of the stated extent.

10. The lessee shall be liable to pay for any trees on the land damaged, felled or uprooted during the occupancy of the said lease.

11. The lessees should notify the Government Mineralogist, Colombo, the date on which they commence gemming operations and should stop work and give access to the working at any time when required for inspection.

12. Further particulars can be obtained from the Government Agent, Province of Sabaragamuwa.

### Lands referred to

1. A portion of the bed of the stream called Koswatte ganga, about 38 chains in length, situated at Delwala in Nawadum Korale and Weddagala in Kukul Korale within the following boundaries:—

North by the right bank of the stream.  
East by the confluence of Abapuludola.  
South by the left bank of the stream.  
West by the confluence of Nagahakeledola.

2. A portion of the bed of the stream called Tun-dola about 18 chains in length being lot 227 in V. P. 701, situated at Pannula in Atakalan Korale within the following boundaries:—

North by the confluence of Rakwana ganga.  
East by the right bank of the stream.  
South by the confluence of Dehigaswelpola-dola.  
West by the left bank of the stream.

3. A portion of the bed of the stream called Erawak-oya about 12 chains in length, situated at Karandana and Nugadanda Ihalagama villages in Kuruwiti Korale within the following boundaries:—

North by the right bank of the stream.  
East by the confluence of Maha-dola  
South by the left bank of the stream.

4. A portion of the land about one acre in extent: called Lel-walamukalana being part of lot 166 in F. V. P. 400, situated at Katgama in Kuruwiti Korale within the following boundaries:—

North by  $\frac{1}{2}$  chain reservation for Murutan-ela and the remaining portion of the same land.  
East: ditto.

South by the remaining portion of the same land.  
West by the  $\frac{1}{2}$  chain reservation for the footpath.

5. A portion of the bed of the stream called Dehipahala Mahala being lot 6 in F. V. P. 331 about 17 chains in length, situated at Dehipahala village in Kuruwiti Korale within the following boundaries.—Block A.

North by the confluence of Thondaman-ela and Pelpola-dola  
East by the left bank of the stream.  
South by the northern boundary of lot 109 in F. V. P. 331 and block B.

West by the right bank of the stream.

6. A portion of the bed of the stream called Dehipahala Mahala being lot 6 in F. V. P. 331 about 20 chains in length, situated at Dehipahala in Kuruwiti Korale within the following boundaries:—Block B.

North by the northern boundary of lot 109 in F. V. P. 331 and block A.

East by the left bank of the stream.

South by the confluence of Mille-ela being lot 124 in F. V. P. 331 and block C

West by the right bank of the stream.

7. A portion of the bed of the stream called Dehipahala Mahala being lot 6 in F. V. P. 331 about 20 chains in length, situated

at Dehipahala in Kuruwiti Korale within the following boundaries:—Block C.

North by the confluence of Mille-ela being lot 124 in F. V. P. 331 and Block B.

East by the left bank of the stream.

South by the confluence of Rada-ela.

West by the right bank of the stream.

8. A portion of the bed of the stream called Dehipahala Maha-ela being lot 6 in F. V. P. 331 about 14 chains in length from the confluence of Rada-ela to the south, situated at Dehipahala in Kuruwiti Korale within the following boundaries: Block E to F.

North by the confluence of Rada-ela and the remaining portion of the same stream.

East by the left bank of the stream.

South by the remaining portion of the stream—14 chains from confluence of Rada-ela.

West by the right bank of the stream.

9. A portion of the bed of the stream called Getaheti-oya being lot 59 in V. P. 718 about 12 chains in length, situated at Huladduwa in Kuruwiti Korale within the following boundaries:—

North by the boundary of lots 153 and 168 in V. P. 718 and the remaining portion of the same stream.

East by the right bank of the stream.

South by the village boundary of Uduwaka and the remaining portion of the same stream.

West by the left bank of the stream.

10. A portion of the bed of the stream called Mahakumbura dola about 30 chains in length, situated at Kiribatgala in Nawadun Korale within the following boundaries:—

North by the right bank of the stream.

East by the Western boundary of lot 29 Q in F. V. P. 26.

South by the left bank of the stream.

West by the confluence of Inna dola.

The Kachcheri,  
Ratnapura, June 28, 1950.

R. H. D. MANDERS,  
Government Agent.

LB 784.

#### Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

MESSRS. A. C. Rajasingham and A. C. Palavinayagam of Nelundeniya have applied for the sale to them of lot 6 in P. P. A 266, in extent 21.3 perches situated in Yattogoda Village, Kegalla District.

2. This lot was gifted to the Crown in 1940 by the applicants for the improvement of Yattogoda-Batuwatta road. It is no longer required for that purpose. It is, therefore proposed, to sell the lot to the applicants at the price of Re. 1.

3. The land will be sold accordingly unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

Land Commissioner's Office,  
Colombo, July 7, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

#### Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that Messrs. Warnasuriya Mudiyansele Hethuhamy and Ramanayake Mudiyansele Ausadahamy of Potubowa—Trustees of the Potubowa Viharawardane Samitiya—have applied for a lease of about 2 acres from Arampola Government Estate, Kurunegala District, for the purpose of establishing a Buddhist temple thereon.

2. This temple will serve particularly those persons who were dispossessed by the establishment of the South-East Asia Command Air Strip at Mawatagama and are at present accommodated on a portion of the Estate. The site is suitable for the purpose.

3. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

(a) Rent: Rs. 9.10 per annum;

(b) The lessees shall, within two years from the date of the lease, erect on the land a Viharage, Priest's residence, and a latrine (hereinafter referred to as the temple) to the satisfaction of the Government Agent, North-Western Province;

(c) The lessees shall use the land as a site for a Buddhist temple, and for no other purpose;

(d) The lessees shall, within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the Trustees or Controlling Viharadhipati of the temple, as the case may be, for a term of 99 years.

4. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

Colombo, July 7, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

LS. 1035.

#### Kegalla District P. P. A 122, Naranbedda, Sale of lot 8

NOTICE is hereby given that the Assistant Government Agent of the Kegalla District (hereinafter referred to as the Assistant Government Agent), will on August 1, 1950, at 10 a.m., at the Kegalla Kacheheri, sell by public auction the Crown land depicted as lot 8 in P. P. A 122, in extent 2A. 1R. 20P., situated in Naranbedda Village, Kegalla District.

2. The lot will be sold to the highest bidder, provided that the sum offered shall at the least amount to the upset price of Rs. 101.

3. The officer conducting the sale may, before accepting any bid satisfy himself as to the bona fides of the bidder. In the event of his not being so satisfied, such officer may refuse to accept any bid and may continue the sale as if no bid had been made.

4. Every bidder shall be present in person or by a duly accredited agent at the aforesaid place and time. The necessary letters of appointment should be produced by the agents for scrutiny prior to the sale.

5. The successful bidder shall, immediately after his bid is accepted, pay the amount of the bid to the officer conducting the sale.

6. Further particulars regarding the sale may be obtained from the Assistant Government Agent.

Land Commissioner's Office,  
Colombo, June 28, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

No. LS 1025

#### Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that the Bank of Ceylon has applied for, the lease of about  $\frac{1}{2}$  an acre of Crown land situated at Talaimannar Mannar District, for the purpose of erecting living quarters for the Bank Staff employed at Talaimannar Pier in the money changing taken over by the Bank.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

(a) Term: 10 years with an option of renewal for a further term of 10 years;

(b) Rent: Rs. 3 per annum;

(c) The lessee, shall, within three years of the commencement of the lease, erect living quarters for the Bank Staff employed at Talaimannar Pier, and shall maintain such quarters to the satisfaction of the Assistant Government Agent, Mannar.

(d) The lessee shall use the land as a site for living quarters for the Bank Staff, and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

Colombo, July 7, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

No. LS 496

#### Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that Messrs. Jayasingha Achchillage Bandurata, Jayasingha Achchillage Kiribanda, Jayasingha Achchillage Ranhamy and Jayasingha Achchillage Jayasinghe Appuhamy, trustees of the Vihara Araksaka Dayaka Samitiya of Yogamuwakanda, Polgahawela—have applied for a lease of about one acre from lot 75 in B. S. P. P. 632, situated in Galbedagama, Kurunegala District, for the purpose of establishing a Buddhist Temple thereon.

2. The proposed temple will serve about 886 persons in Yogamuwakanda, Galbedagama, and Polgahawela villages. The nearest temple is situated about a mile away. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

(a) Rent: 25 cents per annum;

(b) The lessees shall, within three years from the date of the lease, erect on the land a Viharage and an Awasa (hereinafter referred to as the temple) to the satisfaction of the Government Agent, North-Western Province;

(c) The lessees shall use the land as a site for a Buddhist temple, and for no other purpose;

(d) The lessees shall, within six months from the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the Trustee or Controlling Viharadhipati of the temple, as the case may be, for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

Colombo, July 7, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

#### Tenders for the Lease of Old Peradeniya Estate acquired for the Ceylon University Scheme

CONDITION 5 of the Tender Notice dated June 20, 1950, on the above subject appearing in the *Gazette* No. 10,113 of June 23, 1950, is hereby cancelled and the following is inserted therefor:—

"The person whose tender is accepted will be declared the successful tenderer and shall be called upon to deposit 25 per cent. (twenty-five per cent.) of the tendered amount within three days of the acceptance of his tender, and the balance in equal instalments to be decided by the Government Agent, Central Province.

The closing date for the acceptance of tenders is also hereby extended till 12 noon on TUESDAY, July 18, 1950."

Kandy, July 4, 1950.

W. STANLEY DE ALWIS,  
for Government Agent.



ආණ්ඩුවේ ඉඩම් විකිණීමේ කොට්ඨාසයේ දැන්වීම

No. 14,465, S. O.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවය පිළිබඳව පහත සඳහන්වන ආණ්ඩු සන්නය ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවලට ප්‍රකාරයට වම් 1950ක්වූ සැප්තැම්බර් මස 26වෙනි දින වූ ආභාරදායක පෙරවරු 9වන කුලියපිටිය නානායකමේදී වෙන්දේසිකර මිලදුන්වීමට කොට්ඨාසයේ වෙනම වෙන්වන ඉඩම් කිහිපයක් නිකුත්කරන බවට සඳහන් වී ඇත. මෙහි දිනායක ආරුණිකයාට දිනප්‍රතිකරණ කටයුතු සඳහා භාග්‍යවශයෙන් සහතිකයක් ලෙස පිහිටා තිබෙන බිම්කැබලි 2ක්.

Table with 4 columns: No., ඉඩමේ නම (Name of land), රටා මැණීමේ මුදල් සිතියමේ නො. (Plan No.), මහල (Area), and අන්දම (Remarks). Row 85: 85 - වෙලිමුදුමයෙහි නම (Name of Vellimudum), (1) සර් ආර්තන් මිදුම, පදිංචි කොටසක් වෙන් කොටගෙන මිලදීම, පොල් (Sar Arthan Mithum, Padinchi Kotha, Pota), 27 1 17. Row 86: 86 - එම (That), (2) නාන්දන් මිදුම, පදිංචි කොටසක් වෙන් කොටගෙන මිලදීම, පොල් (Nandana Mithum, Padinchi Kotha, Pota), 27 0 21.

කක්ෂේරු මිල ආකරයක් රුපියල් 100කට වැඩිවන බවට මිලදීමට වේ. මෙහි ඉඩම් ගැන මැණීමේ කොටසට ආරුණිකයාට වෙන්වන ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවය පිළිබඳව පහත සඳහන්වන ආණ්ඩු සන්නය ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවලට ප්‍රකාරයට වම් 1950ක්වූ සැප්තැම්බර් මස 27වෙනි දින කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදීය. කේ. කනකසුන්දරම්, ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමා විසිනි.

No. 14,466, S. O.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවය පිළිබඳව පහත සඳහන්වන ආණ්ඩු සන්නය ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවලට ප්‍රකාරයට වම් 1950ක්වූ සැප්තැම්බර් මස 26වෙනි දින වූ ආභාරදායක පෙරවරු 9වන කුලියපිටිය නානායකමේදී වෙන්දේසිකර මිලදුන්වීමට කොට්ඨාසයේ වෙනම වෙන්වන ඉඩම් කිහිපයක් නිකුත්කරන බවට සඳහන් වී ඇත. මෙහි දිනායක ආරුණිකයාට දිනප්‍රතිකරණ කටයුතු සඳහා භාග්‍යවශයෙන් සහතිකයක් ලෙස පිහිටා තිබෙන බිම්කැබලි 7ක්.

Table with 4 columns: No., ඉඩමේ නම (Name of land), රටා මැණීමේ මුදල් සිතියමේ නො. (Plan No.), මහල (Area), and අන්දම (Remarks). Row 87: 87 - මාදන්ගමුවෙහි නම (Name of Madanagama), මුත්තූරගොලා පදිංචි ආශ. ජ. බිම්පිටි, විජේසිංහ මහමල් පොල් වත්ත (Mutturugala Padinchi Asa, J. Bimipiti, Vijesingha Mahamal, Pota Wattana), 10 2 12. Row 230A: 230A - මිකුලුමලයාමමන්ත නම (Name of Mikululayamamanta), (1) හලාවත දිකුණකොළ කොත්තමු පදිංචි හේරත් මුදුනස් හේන සහ පොල් මත්ත (Halavata Dikunakola Kothamuthu Padinchi Herath Mudunasa, Heena Saha, Pota Mattana), 1 3 38. Row 230A1: 230A1 - එම (That), එම (That), පොල් මත්ත (Pota Mattana), 1 1 9. Row 230AC: 230AC - මිකුලුමලයාමමන්ත නම (Name of Mikululayamamanta), එම (That), හේන (Heena), 0 1 3. Row 64AK: 64AK - කෝත්තමුවෙහි නම (Name of Kothamuthu), (1) මිරමුමේ පදිංචි ආරුණිකයාට වෙන් කිරීමට නොහැකි රටා මිකුලුමලයාමමන්ත, (2) මිකුලුමලයාමමන්ත පදිංචි ආරුණිකයාට වෙන් කිරීමට නොහැකි හෙළිකි සිකුණා, (3) එම එම ආරුණිකයාට වෙන් කිරීමට නොහැකි හේන, (4) එම එම හේන, (5) එම එම ආරුණිකයාට වෙන් කිරීමට නොහැකි මුදුනස්, (6) එම එම මුදුනස්, (7) එම එම හේන සිකුණා (Mirumume Padinchi Arunakaya to be allocated, (2) Mikululayamamanta Padinchi Arunakaya to be allocated, (3) That That Arunakaya to be allocated, (4) That That Heena, (5) That That Arunakaya to be allocated, (6) That That Mudunasa, (7) That That Heena Saha), එම (That), 0 2 6. Row 64AM: 64AM - එම (That), එම (That), එම (That), 0 2 6. Row 246C: 246C - කෝත්තමුවෙහි නම (Name of Kothamuthu), (1) හේරත් මුදුනස් හේන සහ පොල් මත්ත, (2) එම එම මුදුනස් හේන සහ පොල් මත්ත (Herath Mudunasa, Heena Saha, Pota Mattana, That That Mudunasa, Heena Saha, Pota Mattana), එම (That), 0 3 0.

කක්ෂේරු මිල ආකරයක් රුපියල් 100කට වැඩිවන බවට මිලදීමට වේ. මෙහි ඉඩම් ගැන මැණීමේ කොටසට ආරුණිකයාට වෙන්වන ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවය පිළිබඳව පහත සඳහන්වන ආණ්ඩු සන්නය ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවලට ප්‍රකාරයට වම් 1950ක්වූ සැප්තැම්බර් මස 27වෙනි දින කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදීය. කේ. කනකසුන්දරම්, ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමා විසිනි.

No. 14,467, S. O.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවය පිළිබඳව පහත සඳහන්වන ආණ්ඩු සන්නය ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවලට ප්‍රකාරයට වම් 1950ක්වූ සැප්තැම්බර් මස 27වෙනි දින වූ ආභාරදායක පෙරවරු 9වන කුලියපිටිය නානායකමේදී වෙන්දේසිකර මිලදුන්වීමට කොට්ඨාසයේ වෙනම වෙන්වන ඉඩම් කිහිපයක් නිකුත්කරන බවට සඳහන් වී ඇත. මෙහි දිනායක ආරුණිකයාට දිනප්‍රතිකරණ කටයුතු සඳහා භාග්‍යවශයෙන් සහතිකයක් ලෙස පිහිටා තිබෙන බිම්කැබලි 2ක්.

Table with 4 columns: No., ඉඩමේ නම (Name of land), රටා මැණීමේ මුදල් සිතියමේ නො. (Plan No.), මහල (Area), and අන්දම (Remarks). Row 116: 116 - මිකුලුමලයාමමන්ත නම (Name of Mikululayamamanta), (1) මුත්තූරගොලා පදිංචි ආරුණිකයාට වෙන් කිරීමට නොහැකි මුදුනස් හේන සහ පොල් මත්ත, (2) මුත්තූරගොලා පදිංචි ආරුණිකයාට වෙන් කිරීමට නොහැකි මුදුනස් හේන සහ පොල් මත්ත (Mutturugala Padinchi Arunakaya to be allocated, (1) Mudunasa, Heena Saha, Pota Mattana, (2) Mudunasa, Heena Saha, Pota Mattana), හේන (Heena), 1 0 4. Row 200: 200 - කෝත්තමුවෙහි නම (Name of Kothamuthu), එම (That), එම (That), 1 0 4.

කක්ෂේරු මිල ආකරයක් රුපියල් 100කට වැඩිවන බවට මිලදීමට වේ. මෙහි ඉඩම් ගැන මැණීමේ කොටසට ආරුණිකයාට වෙන්වන ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවය පිළිබඳව පහත සඳහන්වන ආණ්ඩු සන්නය ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවලට ප්‍රකාරයට වම් 1950ක්වූ සැප්තැම්බර් මස 27වෙනි දින කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදීය. කේ. කනකසුන්දරම්, ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමා විසිනි.

ආණ්ඩුවේ ඉඩම් ලබාගැනීමේ සම්බන්ධ දැන්වීම

ආණ්ඩුවේ කටයුතු කෙරෙහි, ඒවාය:—ගැන්වීමක් පොලිසිය පදිංචි කිරීමට පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීමේ සඳහා ක්‍රියාකරණය කිරීමේදී “ආණ්ඩුවේ ඉඩම් ලබාගැනීමේ ව්‍යවස්ථාවේ” 5 වන වගන්තියේ සඳහන්වන ප්‍රකාරයට ගොවිකම් සහ ඉඩම් පිළිබඳ ආරුණිකයාගේ කිසිදු කාරණයක් ආණ්ඩුවේ සිටින බවට සඳහන් වී ඇත. ඒ ඉඩම් වන්න:—

Table with 4 columns: No., ඉඩමේ නම (Name of land), සිටියමේ නො. (Plan No.), මහල (Area), and අන්දම (Remarks). Row 1: 1 - කක්ෂේරු නො. 572, ප්‍රින්ස් බ්‍රිජ් මිලදීමේ ආරුණිකයාට (Kathesaru No. 572, Prince's Bridge Purchase Arunakaya), කාරුණික පාරක්, රුකුල් කාපොට්ස් කොටසක්, කපරුකල කාණ්ඩයක් කොටසක්, කපරුකල කොටසක් සහ දුන්නම් රූලි 2ක් ඇති (මැමිලි නැති) ඉඩම (Karunika Road, Rukula Kappottas Kotha, Kapurukala Kanda, Kapurukala Kanda, Kappottas, and 2 Rullis with (Mamili Naki) land), කොළඹ නාගරික සභාව (Colombo Municipal Council), 0 0 14:70. Row 2: 2 - කක්ෂේරු නො. 181 සහ 183, සැන්චි පෝකැප් මිලදීම (Kathesaru No. 181 and 183, Sanchee Pokap Purchase), දුර් සෙමිලි කපරුකල ගොඩනැගිලි 2, කපරුකල සිටියම් 5, කපරුකල පොල මල් 3 සහ කපරුකල කාණ්ඩයක් ඇති (මැමිලි නැති) ඉඩම (Dura Semeli Kapurukala Buildings 2, Kapurukala Sittim 5, Kapurukala Pota Mulla 3 and Kapurukala Kanda, Mamili Naki land), ජේ. ජේ. ආරුණිකයාට, නො. 29, සැන්චි පෝකැප් මිලදීම, කොළඹ (J. J. Arunakaya, No. 29, Sanchee Pokap Purchase, Colombo), 0 0 14:62.

නො.	ඉඩම් නම	අන්දම	අයිතිකම්කරුන්ගේ අ. රු. ප.	ඉඩකඩ, අ. රු. ප.
3	කන්සේරු නො. 175 සහ 177, පැන්වි පෝකුප් මිටිය සහ කන්සේරු නො. 552, ප්‍රින්ස් ඔෆ් වේල්ස් ආම්නිසු.	උර් වෙමිලි කපරුකල ගොඩනැගිලි 3, තහඩු වෙමිලි කපරුකල ඡායකික, කොන්සුම් කපරුකල මැසිනිලියන්, මතුර පසිපපයක්, පැරණි මැටක්, පරිකාශ මලක්, කපරුකල පොරොමල් 3 සහ කපරුකල බාල්දි යක් ඇති (මැමිලි නැති) ඉඩම	එම්. කේ. ඩී. මිලියම්, නො. 19, පැන්වි පෝකුප් මිටිය, කොළඹ	0 0 14.85
4	කන්සේරු නො. 552/1, ප්‍රින්ස් ඔෆ් වේල්ස් ආම්නිසු සහ 173, පැන්වි පෝකුප් මිටිය	උර් වෙමිලි කපරුකල ගොඩනැගිල්ලක් ඇති (මැමිලි නැති) ඉඩම	ජී. ඩී. පෙරේරා, 163, යුනික් ප්ලේස්, කොළඹ	0 0 2.67
5	කන්සේරු නො. 167 සහ 171, පැන්වි පෝකුප් මිටිය සහ 546, ප්‍රින්ස් ඔෆ් වේල්ස් ආම්නිසු	කපරුකල බිත්තියක්, කපරුකල පොරොමක්, කපරුකල පසිපපය සහ පරිකාශ මලක් ඇති (මැමිලි නැති) ඉඩම	එම්. කේ. ඩී. මිලියම්, නො. 19, පැන්වි පෝකුප් මිටිය, ජී. ඩී. පෙරේරා, නො. 163, යුනික් ප්ලේස්, කොළඹ, කේ. ආම්. මිරන් පිල්ලේ, කො. 209, 4 වෙනි හරස් මිටිය, පිටකොටුව	0 0 1.75
6	කන්සේරු නො. 167 සහ 171, පැන්වි පෝකුප් මිටිය සහ 546, ප්‍රින්ස් ඔෆ් වේල්ස් ආම්නිසු	උර් වෙමිලි කපරුකල ගොඩනැගිලි 3, කපරුකල බිත්තියක්, කපරුකල පොරොමක්, මතුර පසිපපයක් ඇති (මැමිලි නැති) ඉඩම	කේ. ආම්. මිරන් පිල්ලේ, කො. 209, 4 වෙනි හරස් මිටිය, පිටකොටුව	0 0 11.81
7	කන්සේරු නො. 163, පැන්වි පෝකුප් මිටිය	උර් වෙමිලි කපරුකල ගොඩනැගිල්ලක්, මහලක් නැති කපරුකල මැසිනිලියන් කපරුකල පොරොමක් සහ කපරුකල බිත්තිය ඇති (මැමිලි නැති) ඉඩම	කේ. ඩී. ජයරත්න නෝනා, නො. 36, සහ 38, 1 වෙනි හරස් මිටිය, පිටකොටුව	0 0 3.51
8	කන්සේරු නො. 544 සහ 540, ප්‍රින්ස් ඔෆ් වේල්ස් ආම් නිසු සහ නො. 159, 159/1, 159/2, 159/3, 159/4, 159/5, 159/6, පැන්වි පෝකුප් මිටිය	උර් වෙමිලි කපරුකල ගොඩනැගිලි 3, තහඩු වෙමිලි කපරුකල මැසිනිලියන්, කපරුකල පොරොමල් 2, කපරුකල බිත්තිය 2, කපරුකල පසිපපයක්, පරිකාශ මල මල් 2 සහ මතුර පසිපපයක් ඇති (මැමිලි නැති) ඉඩම	ජේ. ජී. ආම්. ද බේරම්, කො. 29, පැන්වි පෝකුප් ලේන්, කොළඹ	0 0 19.68
9	කන්සේරු නො. 151, පැන්වි පෝකුප් මිටිය	අඩුරුදු 25 අම්සන් 2, අඩුරුදු 10 නෙල්ලි සහ, අඩුරුදු 25 සිංචිලාසහ, අඩුරුදු 10 කොකොඹසහ, අඩුරුදු 10 ආනාසහ, අඩුරුදු 15 අන්කෝන්දසහ, අඩුරුදු 5 සේලුමස් 2, කොපේල් පදුරු 3, උර් වෙමිලි කපරුකල ගොඩනැගිල්ලක්, මහලක් නැති කපරුකල මැසිනිලියන්, තහඩු වෙමිලි සකබ් මඩුමක්, තහඩු වෙමිලි ලී මඩුමක්, කපරුකල ස්වෝරුවක්, කපරුකල බිත්තියක්, කපරුකල කාණුවක් සහ ගකම් ගෙවිටු 2ක්, කපරුකල කාණුවක් ඇති ඉඩම	කොළඹ නාගරික සභාමි	0 0 30.01
10	කන්සේරු නො. 149, පැන්වි පෝකුප් මිටිය	අඩුරුදු 20 පොල්සන් 3, අඩුරුදු 6 භුමිසන් 1, අඩුරුදු 20 ඇඹිල්ලාසහ, අඩුරුදු 3 සේ ලුමස් 3, අඩුරුදු 5 මුරුංකාසහ 5, අඩුරුදු 5 සිංචිලාසහ, කොපේල් පදුරු 3, උර් වෙමිලි කපරුකල ගොඩනැගිල්ලක්, කපරුකල බිත්තියක්, සහ කපරුකල කාණුවක් ඇති ඉඩම	ඩී. ආර්. මික්ස්, නො. 34, වේලි මිටිය, කොළඹ, කොළඹ	0 0 21.38
11	කන්සේරු නො. 135, 135/2, 135/2A, 135/3, 135/4, 135/5, 135/6, 135/7, 135/8, 135/9 135/10, 135/11, 135/13, 135/14, 135/15, 135/16, 143, 145, 145/2, 145/3, 145/4, 145/5, 145/6, 145/6A, 145/7, පැන්වි පෝකුප් මිටිය	අඩුරුදු 15 ආර්ලිසහ, කොපේල් පදුරු 12, උර් වෙමිලි කපරුකල ගොඩනැගිලි 3, උර් වෙමිලි කපරුකල මැසිනිලියන්, කපරුකල පොරොමල් 3, මතුර පසිපප 2, කපරුකල කල බිත්තිය 3, කපරුකල කාණුවක් සහ පරිකාශ මලක් ඇති ඉඩම	ජේ. ඩී. ඩී. බේරම්, කො. 87, පැන්වි පෝකුප් මිටිය, කොළඹ ජේ. ජී. ආම්. ද බේරම්, නො. 29 පැන්වි පෝකුප් ලේන් සහ ජේ. ඩී. ද බේරම්, නො. 26, පැන්වි පෝකුප් ලේන්, කොළඹ	0 1 6.87
12	කන්සේරු නො. 508, 508/1, 508/2, 508/3 සහ 510 කොකොඹ, ප්‍රින්ස් ඔෆ් වේල්ස් ආම්නිසු	අඩුරුදු 15 මාර්සන් 3, කොපේල් පදුරු 3, උර් වෙමිලි කපරුකල ගොඩනැගිල්ලක්, කපරුකල කාණුවක්, කාණි මැටක්, ආකුල් බිත්තියක් සහ පරිකාශ මලක් කොකොඹ ඇති ඉඩම	කොළඹ නාගරික සභාමි	0 0 21.93
13	කන්සේරු නො. 123, 125, 127, 129, 131, 129/3, 129/4, 129/5, 129/6, 129/7, 129/8, 129/9, සහ 131, පැන්වි පෝකුප් මිටිය	අඩුරුදු 40 පොල්සන් 14, අඩුරුදු 40 කොකොඹ සහ 1, අඩුරුදු 30 රවුදල්සහ, අඩුරුදු 30 සිංචිලාසහ, අඩුරුදු 15 මාර්සන් සහ කොපේල් පදුරු 3, උර් වෙමිලි කපරුකල ගොඩනැගිලි 5, කපරුකල බිත්තිය 5, කපරුකල කාණු 2, කපරුකල පසි 4, කපරුකල කාණුවක්, මතුර පසිපපයක් සහ පරිකාශ මල මල් 3 ඇති ඉඩම	කොළඹ සිවිලියන් එම්. දෙස් කපේල්ස් සමාගම නාගරි ජී. ඇන්. ජයසිරිස	0 1 28.52

නො. 14	ඉඩමේ නම	ආන්දම	අයිතිකම්කීයත්තා	මහත, අ. රු. ප.
14	කන්දේරු 508 508/1, 508/2, 508/3, සහ 510 කොටසක්, ප්‍රින්ස් ජෝර්ජ්ස් ඇවිල්ල	කපුරුකලු බිත්තියක් ..	කොළඹ භාග්‍ය ක. සභාවට පිරිමිම කොළඹ සීමාසහිත එම්. දෙත්. කැරළිස් සමාගම හාර් ජී. ඇත්. ජයසූරිය	0 0 0 34

එබැවින් ඉඩම ඉඩකඩකරුන්ගේට ආණ්ඩුවේ කල්පනාව තිබෙන බව පොදුජනතාව දනගැන්ම සඳහා හසලවන වගන්තියේ ඕනෑකර තිබෙන හැටිට මෙයින් දැනුම් දෙමි.

ඉහතකී ඉඩමට ඉඩිතිවිසකම් ඇත්තාවූ සෑමදෙනම නමුත්ම නොහොත් නමුත් මෙකුමට ක්‍රියාකරණ අංශ මි 1950ක් වූ අංශයක් වූ මහ 8 වෙනි දින පෙරවරු 10 ව මෙම කවිවේරයේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොටස අතුරේ ඉඩිතිවිසකම්ද කියා තිබෙමින් ව ඕනෑම සහ මෙම ඉඩම මෙකුමට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ නමුත්ගේ අයිතිකමේ නොරතුරුත් කියා සිටින්න ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි.

මි 1950ක් වූ පුත් මහ 30 වෙනි දින මානලේ කවිවේරයේදීය.

ඇ. ජේ. වල්පිට,  
ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ මහති.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—මානලේ පොලිස් ඉන්ස්පැක්ටර්වරුන්ට ගෙයක් හැපයීම සිදුකර මෙහි පහත සඳහන් වචන ඉඩම උඩාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් උඩාගැනීමේ ආඥාපත්‍රයක්” පත්වෙමින් කාන්තාවන්ගේ කාර්තවික පංතාර්තුමල ප්‍රකාරයට කාර්තවික හා ඉඩම් පිළිබඳ ඇමිතිතුමාගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩමෙහි:—

සිතියමට නො. A 1,568. ගම—හරක්ම (කොටස) මානලේ පළාත් ආණ්ඩු සභා සීමාව තුළ පිහිටි නො. 1 කේ මෙහි එකට ඇතුළත් කරගනිමි

නො. 1	ඉඩමේ නම	අතුරු	අයිතිකම්කීයත්තා	මහත, අ. රු. ප.
1	ලීදේකෝට්ටේවත්ත මහමින් ලීදේවත්ත, කන්දේරු අංක 1, 1/2 සහ 1/3, මේරිය කොටුම පාර සහ 109, රජපිදිය	අවුරුදු 50 ක් වයසැති පොල්ගස් 26 කින් සහ කොස්ගස් කින්ද, මාස 6 ක් වයසැති පොල්පැරු 8 කින්ද, අවුරුදු 5 ක් වයසැති කොස්ගස් 5 කින් හා කොස්ගස් 2 කින්ද, අවුරුදු 20 ක් වයසැති රබර්දලයේ 6 කින්ද, අවුරුදු 10 ක් වයසැති කිතුල්ගස් සහ දෙසමයේ 5 කින්ද, අවුරුදු 4 ක් වයසැති දෙහිගස් 2 කින්ද, අවුරුදු 30 ක් වයසැති සිසිමලාසයකින්ද, අවුරුදු 3 ක් අඹගසකින්ද, අවුරුදු 16 ක් වයසැති පරුරු 16 කින්ද, පෙදරේරු කොට උච්ච මෙහිලිකල බංකලා දෙකකින්ද, පෙදරේරු කොට උච්ච මෙහිලිකල ගරු 3 කින්ද, එසේ නැති වැසිකිලික කින්ද, පෙදරේරු කොට මෙලෙක් මෙහිලිකල වැසිකිලි ගසින්ද, පෙදරේරු කල මතුර වැසිගසින් හා බිත්ති දෙකකින් යුත් වත්තකි	එබිමිදිනි ද සල්වා මහත්මිය, “එබිමිදිනි හවුස්”, මානලේ	1 1 12 8

එබැවින් ඉඩම ඉඩකඩකරුන්ගේට ආණ්ඩුවේ කල්පනාව තිබෙන බව පොදුජනතාව දනගැන්ම සඳහා හසලවන වගන්තියේ ඕනෑකර තිබෙන හැටිට මෙයින් දැනුම් දෙමි.

ඉහතකී ඉඩමට ඉඩිතිවිසකම් ඇත්තාවූ සෑමදෙනම නමුත්ම නොහොත් නමුත් මෙකුමට ක්‍රියාකරණ අංශ මි 1950ක් වූ අංශයක් වූ මහ 5 වෙනි දින පෙරවරු 10 ව කවිවේරයේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොටස අතුරේ ඉඩිතිවිසකම්ද කියා තිබෙමින් ව ඕනෑම සහ මෙම ඉඩම මෙකුමට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ නමුත්ගේ අයිතිකමේ නොරතුරුත් කියා සිටින්න ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි.

මි 1950ක් වූ පුත් මහ 24 වෙනි දින මානලේ කවිවේරයේදීය.

ආර්. ඩී. පී. පවුලස්,  
ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ මහති.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—පාරක් කැපීම පිණිස මෙහි පහත සඳහන් වචන ඉඩම උඩාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් උඩාගැනීමේ ආඥාපත්‍රයක්” පත්වෙමින් කාන්තාවන්ගේ කාර්තවික පංතාර්තුමල ප්‍රකාරයට කාර්තවික හා ඉඩම් පිළිබඳ ඇමිතිතුමාගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩමෙහි:—

නො. 329	ඉඩමේ නම	ආන්දම	අයිතිකම්කීයත්තා	මහත, අ. රු. ප.
329	අඹගසකුමුරේපිල්ලුව	හේන	ලේනවල ජී. ඇම්. සිත්තාමි, වනකෝපිමේ	0 0 6 2

එබැවින් ඉඩම ඉඩකඩකරුන්ගේට ආණ්ඩුවේ කල්පනාව තිබෙන බව පොදුජනතාව දනගැන්ම සඳහා හසලවන වගන්තියේ ඕනෑකර තිබෙන හැටිට මෙයින් දැනුම් දෙමි.

ඉහතකී ඉඩමට ඉඩිතිවිසකම් ඇත්තාවූ සෑමදෙනම නමුත්ම නොහොත් නමුත් මෙකුමට ක්‍රියාකරණ අංශ මි 1950ක් වූ අංශයක් වූ මහ 5 වෙනි දින පෙරවරු 10.30 ක් කවිවේරයේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොටස අතුරේ ඉඩිතිවිසකම්ද කියා තිබෙමින් ව ඕනෑම සහ මෙම ඉඩම මෙකුමට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ නමුත්ගේ අයිතිකමේ නොරතුරුත් කියා සිටින්න ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි.

මි 1950ක් වූ පුත් මහ 24 වෙනි දින මානලේ කවිවේරයේදීය.

ආර්. ඩී. පී. පවුලස්,  
ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ මහති.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—නිල්ලියාගේ ජලගැල්ලි මිලදුන්වීමේ විෂයයට අදාළව පහත සඳහන් වචන ඉඩම උඩාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් උඩාගැනීමේ ආඥාපත්‍රයක්” පත්වෙමින් කාන්තාවන්ගේ කාර්තවික පංතාර්තුමල ප්‍රකාරයට කාර්තවික හා ඉඩම් හාරකාර ඇමිති තුමාගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩමෙහි:—

නො. 1	ඉඩමේ නම	අතුරු	අයිතිකම්කීයත්තා	මහත, අ. රු. ප.
1	මලවිමවත්ත	.. සුමුබිම, පස් කොඩකර පාද කිවෙන්නාවූ බැමිමක කොටසක්	කිවෙන්නර රෝස්කොටේ එමේ පදිංචි ඇප්. ඇඹ. ආර්. නිලකර්ත්ත මහත්මිය, ඇප්. ඇඹ. ජී. නිලකර්ත්ත මහත්මිය, ඇප්. ඩී. ඇප්. නිලකර්ත්ත මහත්මිය සහ ඇප්. ජී. ජී. නිලකර්ත්ත මහත්මිය	0 0 3 9
2	පිත්තලුර	.. එම	වවකෙදර පත්තලේ බාරකාර ආර්. රත්නපාල කෙරුන්නාන්සේ	0 0 20 5
3	පොතුර	.. එම	කොළඹ පදිංචි ආර්. පී. ගුණතිලක මහත්මිය, හුවරළියේ පදිංචි ලීලි ගුණතිලක මහත්මිය, පිල්ලම පදිංචි ඇප්. කේ. පේරේ සිල්වා මහත්මිය සහ මෙලෙදර පදිංචි ජී. කුමාරපෙරේරු මහත්මිය	0 0 26 1
4	එම	.. එම	පිල්ලපොල පදිංචි ඩී. ඩී. ඇප්. රු. පසිංහ මහත්මිය	0 0 1 2





නො. ඉඩමේ නම	අගම	අයිතිකම්කීන්හා	මහන, අ.රු.ප.
47 දෙහිගහ අද්දර වත්ත	අවුරුදු 40ක් වයසැති පොල්ගස් 2ක්ද, අවුරුදු 10ක් වයසැති පොල්පැට 36ක්ද, අවුරුද්දක් වයසැති පොල්පැට 19ක්ද, අවුරුදු 10ක් වයසැති ගසාන්ගස් 5ක්ද, අවුරුදු 2ක් වයසැති දෙල්ගස් 1ක් සහ අහලක කොටසක් තිබෙන්නාවූ මත්ත	කපුදුම පදිංචිකාරයින් මහ ආඥ. ම. පී. දෙගන් ජයන් අප්පුහාමි, කේ. පී. දෙගන් ජුමානිස් මහත්මයා, ආඥ. ම. පී. සිසුන්දිරිස් මහත්මයා, ආඥ. ම. පී. මිරිසවත්ත මහත්මයා, ජේ. ඉ. ආඥ. සිසිලියානා මහත්මිය සහ දියණ පදිංචි ආඥ. ම. පී. දෙගන් ජයන් මහත්මිය	0 0 39
48 දෙහිගහ අද්දර කුඹුර	..	..	0 0 14.9
49 එම	එම	..	0 1 15.3
50 එම	එම	..	0 0 3.4
51 පිලවත්ත	එම	..	0 0 3.8
52 දෙහිගහ අද්දර කුඹුර	එම	..	0 0 0.9
53 එම	එම	..	0 1 7.2
54 එම	එම	..	0 1 2
55 කරගහගේන	එම	..	0 2 14.6
56 පතිරකගේගෙදර වත්ත	අවුරුදු 30ක් වයස ඇති පොල්ගස් 21ක්ද, අවුරුදු 3ක් මහසැති පොල්පැට 4ක්ද, අවුරුදු 20ක් වයසැති අම්බන් 3ක්ද, අවුරුදු 2ක් වයසැති අම්පැට්ටන් 2ක්ද, අවුරුදු 3ක් වයසැති කජුන් 1ක්ද, අවුරුදු 8ක් වයසැති කිතුල්ගස් 1ක්ද සහ කොහෙල් පඳුරු 1ක්ද තිබෙන මත්ත	මාතෘපිට පදිංචි ආඥ. ම. පී. දෙගන් ජුමානිස් මහත්මිය, කපුදුම පදිංචි ආඥ. ම. පී. දෙගන් ජයන් මහත්මයා සහ ආඥ. ම. පී. ජයන් අප්පුහාමි සහ දියණ පදිංචි ආඥ. ම. පී. කේ. දෙගන් ජුමානිස් මහත්මිය	0 1 0
57 කරගහගේන	..	..	0 1 13.2

එමුගස් ඉඩම් අයිතිකරුවන්ගේම අණුමේ කලාපයේ ජීවිත පිළිබඳ පොදුජනතාප්ති දැනගැනීම සඳහා ගවේෂණ මහත්මියගේ සිංහල නිවේදන හැටිපටි පිටපත් දුනුමදෙයි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනෙක් කළින්ම ගොන්නාන් හමුත් මේසුම්පිට ක්‍රියාකරණ අත වම් 1950ක්ද ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවූ පොල්පැට 9ක් කැපීමට ආකාර කම්පිටියේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ ගොඩ ඉඳුමේ අයිතිවාසිකම්ද යනාදිය සම්බන්ධව සිංහල සහ මෙම ඉඩම් මේසුම්පිට ඉල්ලාපිටින මුදල් ගණනක් මේ ඇත්තාවූ කළින්ම අයිතිකරු මොරතුරුත් සියලුම සම්බන්ධව සිංහල සහ මෙම ඉඩම් දැනගත යුතුය.

මේ 1950ක්ද ජුනි මස 26 වැනි දින මාතෘ පිටපත් පිටපත් කළේය.

එම්. පී. ආණ්ඩුකර, මාතෘ අණුමේ පිටපත් කළේය.

අණුමේ කපුදුම කට, එනම්:—නිල්ලියාගේ ජලාලම් වැලැක්වීමේ මහාපාරය යටතේ කරනු ලබන බැම් සෑදීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් උඩාසැතිව සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් උඩාසැතිවීමේ ආඥාවට" පස්වැනි කොටසේ සඳහන්වන පොල්පැට ප්‍රකාරයට ඉඩම් සහ ගොවිකම් භාරකාර ඇතිව තිබියදීත් නිසි ආකාර මේ අණුම උසුලා තිබේ, ඒ ඉඩම් මේ:—

නො. ඉඩමේ නම	අගම	අයිතිකම්කීන්හා	මහන, අ.රු.ප.
1 ගම්බැද්දේ අද්දර කුඹුර	මුළුබිම, පස්කොඩකර හාදුන ඊද බැම්මක කොටසක්	මාතෘ මුල්ලියාගේ ජලාලම් ආඥ. පෙරේරා මහත්මිය සහ මුල්ලියා පදිංචිකාරයින් වන ලීන කොරන මහත්මිය, ආඥ. ජයසේකර මහත්මිය සහ ආඥ. සිරිවිත මහත්මිය	0 0 23.2
2 ගම්බැද්දේ අද්දර වත්ත	අවුරුදු 30ක් වයසැති පොල්ගස් 23ක්ද, අවුරුදු 15ක් වයසැති පුටුන්ගස් 1ක්ද, ජුල්ගස් 1ක් සහ පැති දෙබඩගසක්ද, පස් කොඩකර හාදුන ඊද බැම්මක කොටසක්	මාතෘ මුල්ලියාගේ ජලාලම් ආඥ. පෙරේරා මහත්මිය සහ මුල්ලියා පදිංචිකාරයින් වන ලීන කොරන මහත්මිය, ආඥ. ජයසේකර මහත්මිය සහ ආඥ. සිරිවිත මහත්මිය	0 0 15.5
3 ඉදිගහවල කුඹුර	මුළුබිම, පස්කොඩකර හාදුන ඊද බැම්මක කොටසක්	මුල්ලියා පදිංචි ම. ඩී. ආඥ. රුපසිංහ මහත්මිය සහ ඩී. ද සිල්වා මහත්මියද, කාදුගල පදිංචි පී. ආඥ. රුපසිංහ මහත්මියද, ආඥ. මී. මුනිදාස මහත්මියද, ඩී. ආඥ. දානපාල මහත්මිය සහ ඩී. ඒ. ජයසේකර මහත්මියද	0 0 32.4
4 දම්වගහ අද්දර කුඹුර	එම	..	0 1 0.5
5 මනුච්චල් කුඹුර	එම	..	0 0 36.9
6 ක්‍රිස්තියන් කුඹුර	එම	..	0 0 19.9

නො. ඉඩම් නම	අංශ	අයිතියක්වන්නා	මහල, අ.රු.ප.
7 වලවිල	ඉඩුබිල, පස් කොටුකර සාදන ලද බැඹිමක කොටසක්	කඩබාලිදේ පදිංචි ඒ. කේ. ගමගේ මහත්මයා, හුළු පදිංචි ඒ. බාලසුරිය මහත්මයා, නායුගල පදිංචි ඩී. ඩී. කුමාරසිංහ මහත්මයා, ඩී. ඒ. ආච්. ගුණසේකර මහත්මයා සහ පවුරන පදිංචි බිබිලි. ඒ. ආච්. ද සිල්වා මහත්මයා	0 1 27.3
8 වඩුගේලියද්ද	එම	කවුරුපිටියේ පදිංචි ජේ. ඒ. රණවිර මහත්මයා	0 0 18.4
9 පොල්කැලියද්ද	එම	කිත්තෑපිටියේ පදිංචි ඩී. ඒ. රණවිර මහත්මයා	0 0 1
10 එම	එම	හක්මන පදිංචි සහගුණ ඉදිරිතුමා	0 0 9.1
11 එම	ඉඩුබිල, අවුරුදු 20 ක් මසයැති පොල්ගස් 3 ක් සහ පස් කොටුකරන ලද බැඹිමක කොටසක්	කිත්තෑපිටියේ පදිංචි ඩී. ඒ. රණවිර	0 0 11

මුල් සිතියමේ නො. A 1,127. ගඬ—අැත්තාල් නාදුගල

1 පහවිසකුඹුර	ඉඩුබිල, පස් කොටුකර සාදන ලද බැඹිමක කොටසක්	මානර පිලාගේ පදිංචි ජේ. ආම්. දකෝර්ගේ සහ කුඩාමේ පදිංචි මි. ආබේදර මහත්මයා	0 0 6.5
2 කුඩලුබෙහේ	එම	කොළඹ වෙල්ලම්පිටියේ පදිංචි ඩී. ජේ. සමරසිර මහත්මයා සහ පොල්ගස් පදිංචි ඩී. ජේ. සමරවිර මහත්මයා	0 0 15.2
3 දුබෙකොඩුල්ල	එම	කුඩාමේ පදිංචි මි. ආබේදර මහත්මයා	0 0 9.5
4 එම	එම	එම	0 0 6.4
5 එම	එම	කුඩාමේ පදිංචි ඒ. ආබේදර මහත්මයා	0 0 7.8
6 කුඩලුබෙහේ	එම	පොල්ගස් පදිංචි ඩී. ඩී. ඩී. ගුණවර්ධන	0 0 12.4

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ටට අණුමේ කල්පනාව නිසිව බිම් පොදුපනාවට දායකත්වය දෙනා හසලවන බවට පවසන බවට දැනුම් දෙමි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනෙකුටම කවුන්ම නොකොන් කවුන් බවකුඩුව ක්‍රියාකරණ අග වම් 1950 ක්වූ අගෝස්තු මස 4 වෙනි දින පෙරවර 10 වේ කනිසාට මානර කවිවිලේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොට්ඨාසයේ අයිතිවාසිකම් ද කියාපිටිවට නොදායා සහ රටේ ඉඩම් වෙහෙළුවල ලැබීමට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඒට ඇත්තාවූ කවුන්ගේ අයිතියමේ කොරතුරුත් කියා පිටිවට බිහි කිරීමට බිහි කිරීමට දැනුම් දෙමි.

මේ 1950 ක්වූ ජුනි මස 26 වෙනි දින මානර කවිවිලේදී. එම්. ඩී. ගුණවර්ධන, මානර අණුමේ උප ඒජන්ත වරයා.

අණුමේ කවුන්කම, එනම්:—මොරමක ප්‍රසිද්ධ වෙළඳුම් පොලක් ඇදීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් උඩුකරුවන්ගේ සහ ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් උඩුකරුවන්ගේ අණුමේ" පස්වන කොටසේ කාර්තියකට පොදු වූ ප්‍රකාරයට පළාත් පාලන කාරණා සඳහාම නියෝගය පරිදි උතුරු මහත්මයාගේ නිසි අකාර මේ අණ උදීම කිරීම, ඒ ඉඩමකි:—

නො. ඉඩම් නම	අංශ	අයිතියක්වන්නා	මහල, අ.රු.ප.
648 දුම්මලේවත්ත	අවුරුදු 30 ක් වයසැති පුම්ප්ප 35 ක්ද, අවුරුද්දක් පමණ වයසැති පුම්ප්ප 24 ක්ද, අවුරුදු 10 ක් පමණ වයසැති සපුගහක්ද, අවුරුදු 30 ක් වයසැති කොස්ස 4 ක්ද, අවුරුදු 30 ක් වයසැති පොල්ගස් 4 ක්ද, අවුරුදු 5 ක් වයසැති පොල්ගස් 5 ක්ද, අවුරුද්දක් වයසැති කොප්ප පසුරු 7 ක්ද, අවුරුදු 2-5 ක්වන වයසැති හේ පසුරු 12 ක්ද, කොස්සපසුරු 11 ක්ද	ඩී. ඩී. ආබේදර මහත්මයා	0 1 7.8

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ටට අණුමේ කලාකාරී නිසිව බිම් පොදුපනාවට දායකත්වය දෙනා හසලවන බවට පවසන බවට දැනුම් දෙමි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනෙකුටම කවුන්ම නොකොන් කවුන් බවකුඩුව ක්‍රියාකරණ අග වම් 1950 ක්වූ අගෝස්තු මස 9 වෙනි දින පෙරවර 10 වේ කනිසාට මොරමක ප්‍රසිද්ධ වෙළඳුම් පොලක් ඇදීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් උඩුකරුවන්ගේ සහ ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් උඩුකරුවන්ගේ අණුමේ" පස්වන කොටසේ කාර්තියකට පොදු වූ ප්‍රකාරයට පළාත් පාලන කාරණා සඳහාම නියෝගය පරිදි උතුරු මහත්මයාගේ නිසි අකාර මේ අණ උදීම කිරීම, ඒ ඉඩමකි:—

මේ 1950 ක්වූ ජුනි මස 28 වෙනි දින මානර කවිවිලේදී. එම්. ඩී. ගුණවර්ධන, මානර අණුමේ උප ඒජන්ත වරයා.

අණුමේ කවුන්කම, එනම්:—කිල්ලියාගේ ජලගැල්ම වැලැක්වීමේ මහාපාරය යටතේ අරක්ක කිරීම සඳහාම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් උඩුකරුවන්ගේ සහ ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් උඩුකරුවන්ගේ අණුමේ" 5 වෙනි කොටසේ කාර්තියකට පොදු වූ ප්‍රකාරයට පළාත් පාලන කාරණා සඳහාම නියෝගය පරිදි උතුරු මහත්මයාගේ නිසි අකාර මේ අණ උදීම කිරීම, ඒ ඉඩමකි:—

මුල් සිතියමේ නො. A 1,180 හා 1,181. ගඬ—පහල ගස්කම, උඩින්දුබෙල සහ වෙළඳකොඩ

නො. ඉඩම් නම	අංශ	අයිතියක්වන්නා	මහල, අ.රු.ප.
1 කුත්පැල	සුඹුර	මානර කොටුවේ පදිංචි ආම්. සමරවිර	1 1 11.7
2 ලාචල්ලගහකුඹුර	එම	මානර ගම විදියේ පදිංචි ආම්. සමරවිර	0 1 24.9
3 සේනේදිවෙල	එම	මානර ගම විදියේ පදිංචි මී. ආම්. ඩී. මර්සි	0 0 13
4 ගල්කලව	එම	උඩින්දුබෙල පදිංචි මී. පුම්ප්පාමි, එම්. ඩී. වෙහෙරි, එම්. ඩී. ආල්ලිස්, ගෝගම පදිංචි කේ. දෙත් ආල්ලිස් සහ කේ. දෙත් වාර්ලිස් සහ අනංගම පදිංචි මී. පෝත් අප්පුසාමි	1 0 23.1
5 මැදලේකලව	එම	කොළිප්පිල පදිංචි එම්. ඩී. මනෝගම සහ කේ. ඒ. ඩී. කිත්තෑපිටියේ	0 2 24.7
6 පහලලේකලව	එම	පොල්අතුමේදර පදිංචි ආම්. ඩී. ඩී. මනෝගම	0 1 9.2
7 එම	එම	ගෝගම පදිංචි ආම්. ඩී. සෙදුරේගම	0 0 19.2
8 එම	එම	මිලිදුම් පදිංචි එම්. දෙත් සිසිපුරිස්, ආකුරුකොඩ පදිංචි දෙත් සිලියානා, අල්ලිපිටියේ පදිංචි ආම්. ඩී. ඩී. දෙත් දිසෝනිස්	0 0 13.7

නො. ඉඩමේ නම	ආකූල	අයිතිකම්කරුන්ගේ	මහත, අ.රු.ප.
මුල් සිරියාමි නො. A. 1,181. ගම්—වෙලුදොගොඩ සහ පහලකොත්ගම			
1	වල්අද්දන්නකැවිස .. කුඹුර	වෙලුදොගොඩ පදිංචි ආර්. කේ. දෙවන් මොදුක්ක, කොටුදොගොඩ පදිංචි බිඹිලිච්චි. ඩී. ඉණ්ණේකර, කරගොඩවලන්ගොඩ පදිංචි ඩී. ඒ. විදුනපතිරණ	0 3 30.1
2	මුලක .. එම	වෙලුදොගොඩ පදිංචි ආර්. කේ. දෙවන් මොදුක්ක, ආර්. කේ. දෙවන් ඉල්ලිස්, ආර්. කේ. දෙවන් දිගස්, ආර්. කේ. දොන සිඹිලියානා, ආර්. කේ. කොරලියා	0 1 22
3	පිටවතුර .. කුඹුර හත වතුර වල ..	වෙලුදොගොඩ පදිංචි ආර්. කේ. දෙවන් මොදුක්ක සහ ආර්. කේ. දොන දොන මොදුක්ක සහ මැලිමෙරිමේ ඉදිංචි බිඹිලිච්චි. ඉණ්ණේකර කෙරුන්නාන්තේ	1 1 17.5
4	පිටවත්ත .. කුඹුර	වෙලුදොගොඩ පදිංචි ආර්. ජී. ලුබ්බපුටුසාමි	0 2 6.5
5	මහවලකුඹුර .. එම	කෙලිප්පිලි පදිංචි ඩී. ඒ. ආබේසිංහ සහ ලිල්ලම පදිංචි ඩී. ඒ. මහමපෙරි	0 0 25.5
6	මැද්දොගොඩැල්ල .. එම	මලිඳුම් පදිංචි බිඹිලිච්චි. ඒ. දෙවන් ආනුසස්	2 1 17.2

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කලාපයේ නිලධාරීන් පොදුපනසාම දුනකැන්ම සඳහා හඳවති මහත්මයාණන්ගේ නිලධාරීන්ගේ මෙහිට දැනුවත්වීමට.

ඉහත සඳහන් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කලාපයේ නිලධාරීන් පොදුපනසාම දුනකැන්ම ක්‍රියාකරණ අංශ මිස 1950ක්වූ අගෝස්තු මස 15 වැනි දින පස්වරු 2 වැනි කැනිසලට කෙලිප්පිලි ආණ්ඩුමේ මධ්‍යම පාසාලයේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොට්ඨාසයේ ඉඩම් අයිතිකරුවන්ගේ නිලධාරීන්ගේ මෙහිට දැනුවත්වීමට මහත්මයාණන් ඉදිරිපිට පැමිණ මුදල් ගණන් වලට අනුමැති කළ බවට මහත්මයාණන්ගේ අයිතිකරුන්ගේ නිලධාරීන්ට මහත්මයාණන් මෙහිට දැනුවත්වීමට.

මිස 1950ක්වූ ජූනි මස 30 වැනි දින  
 මාතර: කමිසමේරේදීය.

එම්. ඩී. ඉණ්ණේකර,  
 ආණ්ඩුමේ ලප ඒජන්ත මිමිස.

ආණ්ඩුමේ කටයුත්තකට, එනම්:—දෙවන් මොදුක්ක සහ මැලිමෙරිමේ ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කලාපයේ නිලධාරීන් පොදුපනසාම දුනකැන්ම සඳහා හඳවති මහත්මයාණන්ගේ නිලධාරීන්ගේ මෙහිට දැනුවත්වීමට.

ඉහත සඳහන් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කලාපයේ නිලධාරීන් පොදුපනසාම දුනකැන්ම ක්‍රියාකරණ අංශ මිස 1950ක්වූ ජූනි මස 31 වැනි දින උදේ 10 වැනි කැරුණුකල කමිසමේරේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොට්ඨාසයේ ඉඩම් අයිතිකරුවන්ගේ නිලධාරීන්ගේ මෙහිට දැනුවත්වීමට මහත්මයාණන් ඉදිරිපිට පැමිණ මුදල් ගණන් වලට අනුමැති කළ බවට මහත්මයාණන්ගේ අයිතිකරුන්ගේ නිලධාරීන්ට මහත්මයාණන් මෙහිට දැනුවත්වීමට.

මිස 1950ක්වූ ජූනි මස 26 වැනි දින  
 කැරුණුකල කමිසමේරේදීය.

බිඹිලිච්චි. ඩී. ජයසිංහ,  
 මහති පලාගේ ආණ්ඩුමේ ලප ඒජන්ත මිමිස.

නො. ඉඩමේ නම	ආකූල	අයිතිකම්කරුන්ගේ	මහත, අ.රු.ප.
සිරියාමි නො. A. 949. ගම්—දෙවන් මොදුක්ක			
1	සිරියාමි කුඹුරේදිල්ලාමි .. පොල් ඉඩම ..	දෙවන් මොදුක්ක ඩී. ඩී. ආරච්චිපොල, එම, ඩී. ඩී. ආරච්චිපොල, එම, ආර්. ඩී. ආරච්චිපොල	0 3 37.9

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කලාපයේ නිලධාරීන් පොදුපනසාම දුනකැන්ම සඳහා හඳවති මහත්මයාණන්ගේ නිලධාරීන්ගේ මෙහිට දැනුවත්වීමට.

ඉහත සඳහන් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කලාපයේ නිලධාරීන් පොදුපනසාම දුනකැන්ම ක්‍රියාකරණ අංශ මිස 1950ක්වූ ජූනි මස 31 වැනි දින උදේ 10 වැනි කැරුණුකල කමිසමේරේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොට්ඨාසයේ ඉඩම් අයිතිකරුවන්ගේ නිලධාරීන්ගේ මෙහිට දැනුවත්වීමට මහත්මයාණන් ඉදිරිපිට පැමිණ මුදල් ගණන් වලට අනුමැති කළ බවට මහත්මයාණන්ගේ අයිතිකරුන්ගේ නිලධාරීන්ට මහත්මයාණන් මෙහිට දැනුවත්වීමට.

මිස 1950ක්වූ ජූනි මස 26 වැනි දින  
 කැරුණුකල කමිසමේරේදීය.

බිඹිලිච්චි. ඩී. ජයසිංහ,  
 මහති පලාගේ ආණ්ඩුමේ ලප ඒජන්ත මිමිස.

ආණ්ඩුමේ කටයුත්තකට, එනම්:—නාන්දමල ආල හරහා බැරමිස් බැදිම පිණිස මෙහි පහත සඳහන්වෙන ඉඩම් ලබාදීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාදීමේ ආඥාවලට” පස්වැනි කොටසේ කරනිමින පංතාර්ථවලට ප්‍රකාරයට පලාගේ පාලක කාරක සභාවේ නියෝගය පරිදි උතුරු කන්ද පන්තේ මහත්මයාණන්ගේ නිලධාරීන් මිස ආණ්ඩු මිස, ඒ ඉඩම් නම්:—

නො. ඉඩමේ නම	ආකූල	අයිතිකම්කරුන්ගේ	මහත, අ.රු.ප.
සිරියාමි නො. A 237 සහ 239. ගම්—මුතුහල සහ මැලිමෙරිමේ			
21	ආලමිලියාකුඹුර .. කුඹුර හත පරබුම්ම	ආර්. ඒ. ඉණ්ණේකර, මුතුහල	0 0 17.4
99	කිතපොත්ත .. එම	කේ. ආර්. ආර්. කෙල්ලකිඳි, විරේ ..	0 0 10.5
100	එම .. එම	එම්. ආර්. කොටුපොත්ත, මිරේ ..	0 0 8.5

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කලාපයේ නිලධාරීන් පොදුපනසාම දුනකැන්ම සඳහා හඳවති මහත්මයාණන්ගේ නිලධාරීන්ගේ මෙහිට දැනුවත්වීමට.

ඉහත සඳහන් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කලාපයේ නිලධාරීන් පොදුපනසාම දුනකැන්ම ක්‍රියාකරණ අංශ මිස 1950ක්වූ අගෝස්තු මස 14 වැනි දින උදේ 9 වැනි කැරුණුකල කමිසමේරේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොට්ඨාසයේ ඉඩම් අයිතිකරුවන්ගේ නිලධාරීන්ගේ මෙහිට දැනුවත්වීමට මහත්මයාණන් ඉදිරිපිට පැමිණ මුදල් ගණන් වලට අනුමැති කළ බවට මහත්මයාණන්ගේ අයිතිකරුන්ගේ නිලධාරීන්ට මහත්මයාණන් මෙහිට දැනුවත්වීමට.

මිස 1950ක්වූ ජූනි මස 26 වැනි දින  
 කැරුණුකල කමිසමේරේදීය.

බිඹිලිච්චි. ඩී. ජයසිංහ,  
 මහති පලාගේ ආණ්ඩුමේ ලප ඒජන්ත මිමිස.

ආණ්ඩුමේ කටයුත්තකට, එනම්:—රංකැවිකන්දේ සිංහල මිලු පාසාලයට බැදිම පිණිස මෙහි පහත සඳහන්වෙන ඉඩම් ලබාදීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාදීමේ ආඥාවලට” 5 වැනි කොටසේ කරනිමින පංතාර්ථවලට ප්‍රකාරයට පලාගේ පාලක කාරක සභාවේ නියෝගය පරිදි උතුරු කන්ද පන්තේ මහත්මයාණන්ගේ නිලධාරීන් මිස ආණ්ඩු මිස, ඒ ඉඩම් නම්:—

නො. ඉඩමේ නම	ආකූල	අයිතිකම්කරුන්ගේ	මහත, අ.රු.ප.
සිරියාමි නො. F. V. P. 809. නො. 1 අතිරේකය. ගම්—රංකැවිකන්ද			
101	මොරගහමුලමත්ත .. පුම්බ, කොස්, කිතුල් ආදී ආර්ථිමත්ත ..	ඩී. ඩී. කේපාල, රංකැවිකන්ද	0 2 34.2

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කලාපයේ නිලධාරීන් පොදුපනසාම දුනකැන්ම සඳහා හඳවති මහත්මයාණන්ගේ නිලධාරීන්ගේ මෙහිට දැනුවත්වීමට.

ඉහත සඳහන් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කලාපයේ නිලධාරීන් පොදුපනසාම දුනකැන්ම ක්‍රියාකරණ අංශ මිස 1950ක්වූ අගෝස්තු මස 24 වැනි දින උදේ 9.30 වැනි කැරුණුකල කමිසමේරේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොට්ඨාසයේ ඉඩම් අයිතිකරුවන්ගේ නිලධාරීන්ගේ මෙහිට දැනුවත්වීමට මහත්මයාණන් ඉදිරිපිට පැමිණ මුදල් ගණන් වලට අනුමැති කළ බවට මහත්මයාණන්ගේ අයිතිකරුන්ගේ නිලධාරීන්ට මහත්මයාණන් මෙහිට දැනුවත්වීමට.

මිස 1950ක්වූ ජූනි මස 26 වැනි දින  
 කැරුණුකල කමිසමේරේදීය.

බිඹිලිච්චි. ඩී. ජයසිංහ,  
 මහති පලාගේ ආණ්ඩුමේ ලප ඒජන්ත මිමිස.





ඉඩම්වල විස්තර

(1) හම්පුන්කෝරළු දෙල්වල සහ කුකුරිකෝරළු වැද්දහල හම්පුල ගලාබසිත දිගින් දළමැල් 38ක් පමණ විශාලකම ආදි කොටස්වන්නන් සඳහා මායිම්:—

උතුර: දොළේ දකුණු ඉවුරද,  
නැගෙනහිර: අබාපුලුවදොල මැවෙන සානස,  
දකුණ: දොළේ මිම් ඉවුරද,  
බිස්නාහිර: හාගහකැලේ දොල මැවෙන සානසද.

(2) අවකල්පකෝරළු පත්තිල පිහිටි දිගින් දළමැල් 18ක් පමණ විශාලකම ආදි දෙහිපහල මායිම්:—

උතුර: රත්මාන හස වැවෙන සානස,  
නැගෙනහිර: දොළේ දකුණු ඉවුරද,  
දකුණ: දෙහිකන්වැල්පොල දොල මැවෙන සානස,  
බිස්නාහිර: දොළේ මිම් ඉවුරද.

(3) කුරුමිටි කෝරළු කරදහ සහ කුකුරිකෝරළු හමු වන ගලාබසිත දිගින් දළමැල් 12ක් පමණ විශාලකම ආදි ආදර්ශීය මායිම්:—

උතුර: දොළේ දකුණු ඉවුරද,  
නැගෙනහිර: හිසදොල මැවෙන සානසද,  
දකුණ: දොළේ මිම් ඉවුරද,  
බිස්නාහිර: කුකුරිකෝරළු හමු වන ගලාබසිත.

(4) කුරුමිටි කෝරළු රත්මම පිහිටි 400 පැරැණි ලොව හෝ 166෧ කොටසක් වන ලොව මුකුලාන අක්කරයක් පමණ විශාලකම ආදි ඉඩමේ මායිම්:—

උතුර: මුරුකුන්ආලම අත්තැරි දළමැල් ෫෦ක් ඉඩම සහ ඉඩමේ ඉතුරු කොටසද,  
නැගෙනහිර: එම්,  
දකුණ: ඉඩමේ ඉතුරු කොටසද,  
බිස්නාහිර: අම්පොරම අත්තැරි දළමැල් ෫෦ක් තීරුවද.

(5) කුරුමිටි කෝරළු දෙහිපහල හම්පුල ගලාබසිත දිගින් දළමැල් 17ක් පමණ විශාලකම ආදි දෙහිපහල හිසදොල මායිම්:—බීරොක් A.

උතුර: කොන්දුමක් ආල සහ පැල්පොලආල මැවෙන සානසද,  
නැගෙනහිර: මිම් ඉවුරද,  
දකුණ: ලොව හෝ 109෧෧ උතුරු මායිම සහ බීරොක් B,  
බිස්නාහිර: දොළේ දකුණු ඉවුරද.

(6) කුරුමිටි කෝරළු දෙහිපහල පිහිටි දිගින් දළමැල් 20ක් පමණ විශාලකම ආදි දෙහිපහල හිසදොල මායිම්:—බීරොක් B.

උතුර: ලොව හෝ 109෧෧ උතුරු මායිම සහ බීරොක් Aද,  
නැගෙනහිර: දොළේ මිම් ඉවුරද.

දකුණ: මිල්පෙල මැවෙන සානස සහ බීරොක් C,  
බිස්නාහිර: දොළේ දකුණු ඉවුරද.

(7) කුරුමිටි කෝරළු දෙහිපහල පිහිටි දිගින් දළමැල් 20ක් පමණ විශාලකම ආදි දෙහිපහල මහආල මායිම්:—බීරොක් C

උතුර: මිල්පෙල මැවෙන සානස සහ බීරොක් B,  
නැගෙනහිර: දොළේ මිම් ඉවුරද,  
දකුණ: රදආල මැවෙන සානස,  
බිස්නාහිර: දොළේ දකුණු ඉවුරද.

(8) කුරුමිටි කෝරළු දෙහිපහල සහ හම් පිහිටි 331 දරණ පැරැණි අභික 6෦෧ කොටසක් වන රදආල සබ්බවන සානසේ සිට දකුණු දිගට දළමැල් 14ක් දිග ආදි දෙහිපහල මහආල කොටසක් මායිම්:—බීරොක් E-F.

උතුර: රදආල සබ්බවන සානස සහ හම් ආල මි ඉවුර හරිසද,  
නැගෙනහිර: ආලේ මිම් ඉවුරද,  
දකුණ: රදආලේ සබ්බවන සේ සිට දළමැල් 14ක් අත්තැර ආලේ ඉවුර හරිසද,  
බිස්නාහිර: ආලේ දකුණු ඉවුරද වේ.

(9) කුරුමිටි කෝරළු කුලද්දුම් නග හම් පිහිටි 718 දරණ පැරැණි 59෦෧ කොටසක් වන හැටහැරිසේ දළමැල් 12ක් පමණ දිග ආදි කොටසක් මායිම්:—

උතුර: 718 දරණ පැරැණි ලොව හෝ 153෦෧ සහ 168෦ මායිම් සහ හිසදොලේ මි ඉවුර හරිසද,  
නැගෙනහිර: බිසේ දකුණු ඉවුරද,  
දකුණ: උඩුමික ගලේ සහ හම් බිසේ මි ඉවුර හරිසද,  
බිස්නාහිර: බිසේ මිම් ඉවුරද වේ.

(10) හම්පුන් කෝරළු කිරිබත්ගල සහ හම් පිහිටි හෙ කුමුරොදොළේ දළමැල් 30ක් පමණ දිග ආදි කොටසක් මායිම්:—

උතුර: දොළේ දකුණු ඉවුරද,  
නැගෙනහිර: අංක 26 දරණ පැරැණි 20෦෦ දරණ කොටසේ බිස්නාහිර මායිමද,  
දකුණ: දොළේ මිම් ඉවුරද,  
බිස්නාහිර: ඉමදොල සබ්බවන සානසද වේ.

ආර්. එම්. ඩී. මැන්ඩර්ස්,  
සබ්බවන මහලයේ ජ්ජ්ස් කැද මා.

මි 1950 ක්වු ජුනි ෧෧ 28 වන දින  
රත්නපුර කළුමිටි දෙපාර්තමේන්තුවේ.

අර්ජාට්සියාගීන් ජේන්බවෙකකාසිය කාණි විභාග්පරාභ්කර්

කුණ. කාණිගීන් පෙරා.	පිරාමට්පට්පු ඉල. A 2,777.	උච්චිසි—පාලපුතල.	විචාලම.
	විපරම.	චුච්චිතාණිගීන් පෙරා.	ච. ආ. ප.
1 වරිමච්චු ඉල. 572, පිරිභ්ණ් ඉව් වෙලභ් අවෙභ්චු	(පරිච්ච්චා) ජොට්ටම, ඉර් තරාප පාලපුම, චුච්චා රච් චිවරිලොලු පලුච්චුම, කලාලක කට්ටපට් කාලවොභ්චොභ්චිලොර් පලුච්චුම, ජිමෙභ්චු ජොට්ට නිලමට් ඉලු අච්චුච්ච් පලකකලුභ් කොභ්චු	කොලුමට් භකරභ්ච	0 0 14-70
2 වරිමච්චු ඉල. 181 ම, 183 ම, ජොච්චු චිච්චි	(පරිච්ච්චා) ජොට්ටම, 2 ඉලක කලකට්ටපට්කලුම, 5 කලච්චිවර්කලුම, 3 ජිමෙභ්චු නිලකලුම, ඉරා කාල වොච්චුකොභ්චු	ඉල. ආ. භ. ජ. ජෙරම, 29, ජොච්චු ජොච්චු, පාලපුතල, කොලුමට්	0 0 14-62
3 වරිමච්චු ඉල. 175 ම, 177 ම, ජෙභ්චු ජොච්චු චිච්චුම, ඉල. 552, පිරිභ්ණ් ඉව් වෙලභ් අවෙභ්චු	(පරිච්ච්චා) ජොට්ටම, 3 ඉලක කලකට්ටපට්කලුම, ඉර් චුච්චුතරාක මරකලුච්චිචුම, ඉර් කොභ්ච්ච්ච් කල කච්චුචුම, ඉර් තභ්ච්ච්ච් උච්චාචුම	භ. ජ. ජ. ජ. ව්ච්ච්චුම, ඉල. 19, ජෙභ්චු ජොච්චු චිච්චු, පාලපුතල, කොලුමට්	0 0 14-85
4 වරිමච්චු ඉල. 552/1, පිරිභ්ණ් ඉව් වෙලභ් අවෙභ්චු, 173, ජෙභ්චු ජොච්චු චිච්චු	(පරිච්ච්චා) ජොට්ටම, ඉර් ඉලක කලකට්ටපට් කොභ්චු	ඉ. ව්. පෙභ්චු, ඉල. 163, ජුභ්චු පිරිභ්ණ්, කොමට් චිච්චු, කොලුමට්	0 0 2-67
5 වරිමච්චු ඉලකකමිලාචු (පරිච්ච්චා) ජොට්ටම, ඉරා කච්චිවො, ඉරා ජිමෙභ්චු නිලම, ඉරා කලප්චුචුම, ඉරා ජොච්චු ඉට්ටෙචු කොභ්චු		භ. ජ. ජ. ව්ච්චුම, ඉල. 19, ජෙභ්චු ජොච්චු චිච්චු, පාලපුතල, කොලුමට්, ඉ. ව්. පෙභ්චු, 163, ජුභ්චු පිරිභ්ණ්, කොමට් චිච්චු, කොලුමට්, කෙ. භ. ජුභ්චු පිරිභ්ණ්, ඉල. 209 ම නාභ්චු උච්චුකලු ජෙචු, ජුච්චුකොට්ට, කොලුමට්, භ්ච්චුකලුකලු ජොච්චු	0 0 1-75

துணை. காணியின பெயர்	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். எ. றா. ப.
6 வரிமதிப்பு இல. 167 ம, 171 ம, சென்ற ஜோசேப் லிறீ, இல. 546, பிறினை ஒவ் வேலை அவன்யு	தோட்டம் (பயிரிலாதது), 3 ஓட்டுக் கற கட்டிடங் களும், ஓர் கறகிவரும், ஓர் தண்ணீர் குழாயும், ஓர் சீமேநது நிலமும் கொண்டது	கே. எம். மீரூனபிள்ளை, இல. 209, 4 ம் குறுகு குத தெரு, புறக்கோட்டை, கொழும்பு	0 0 11'81
7 வரிமதிப்பு இல. 163, சென்ற ஜோசேப் வீதி	(பயிரிலாத) தோட்டம், ஓர் ஓட்டுக் கல வீரோ, கூரை யிலலாக கற கக்கூசொன்றும், ஓர் சீமேநது நில மும் கொண்டது	ஸ்ரீமதி கே. டி. ஜயந்நன், இல. 36 ம் 38 ம், 1 ம குறுக்குத் தெரு, புறக்கோட்டை, கொழும்பு	0 0 3'51
8 வரிமதிப்பு இல. 544 ம், 540 ம, பிறினை ஒவ் வேலை அவ னியு, இல. 159, 159/1, 159/2, 159/3, 159/4, 159/5, 159/6, சென்ற ஜோ சேப் வீதி	(பயிரிலாத) தோட்டம், 3 ஓட்டுக் கற கட்டிடங்களும், ஓர் துத்தநாக கற கக்கூசும், 2 சீமேநது நிலங் களும், 2 கற சிவாகளும், ஓர் கறபடியும், 2 சோதனை ஓட்டைகளும், ஓர் தண்ணீர் குழாயும் கொண்டது	ஜே. ஈ. எம். டி. சேரம், இல. 29, சென்ற ஜோசேப் வீதி, பாலத்தறை, கொழும்பு	0 0 19'68
9 வரிமதிப்பு இல. 151, சென்ற ஜோசேப் வீதி	தோட்டம், 25 வருஷ 2 மாமரமும், 10 வருஷ ஓர் நெலவியும், 25 வருஷப் புளியொன்றும், 10 வருஷ வேம்பு ஒன்றும், 10 வருஷ ஓர் ஆத்தா மரமும், 15 வருஷ ஓர் அங்கெந்த மரமும், 5 வருஷ 2 பயபாவும, 3 வாழைக்கூடலும், ஓர் ஓட்டுக் கற கட்டிடமும், கூரையிலலா ஓர் கற கக் கூசும், ஓர் துத்தநாக இரும்புக் கொட்டிலும், கட்டப்பட்ட 2 மன்ற சிடங்குகளும், ஓர் கற சிவரும், 2 இரும்புப் படலைகளும், ஓர் கற தூணும், ஓர் கட்டப்பட்ட வாய்க்காலும் கொண்டது	கொழும்பு நகரசபை	0 0 30'1
10 வரிமதிப்பு இல. 149, சென்ற ஜோசேப் வீதி	தோட்டம், 20 வருஷ 3 தென்னையும், 6 வருஷ ஓர் மாமரமும், 20 வருஷ அம்பிரல மரமொன்றும், 3 வருஷ 3 பயபாவும, 5 வருஷ முருங்கை யொன்றும், 5 வருஷப் புளியொன்றும், 3 வாழைக்கூடலும், ஓர் ஓட்டுக் கற கட்டிடமும், ஓர் கறகிவரும், ஓர் கட்டிய காலவாயும் கொண்டது	டீ. ஆர். விகை, இல. 34, பேயிலி வீதி, கோட்டை, கொழும்பு	0 0 21'38
11 வரிமதிப்பு இல. 135, 135/2, 135/2A, 135/3, 135/4, 135/5, 135/6, 135/7, 135/8, 135/9, 135/10, 135/11, 135/13, 135/14, 135/15, 135/16, 143, 145, 145/2, 145/3, 145/4, 145/5, 145/6, 145/6A, 145/7, சென்ற ஜோசேப் வீதி	தோட்டம், 15 வருஷ ஒரு அரலியா மரமும், 12 வாழைக்கூடலும், 3 ஓட்டுக்கற கட்டிடங்களும், ஓட்டுக் கற கக்கூசொன்றும், 3 சீமேநது நிலங்களும், 2 தண்ணீர் குழாய்களும், 3 கற சிவாகளும், கட்டிய காலவாய்களும், சோதனையோட்டை யொன்றி லோர் பகுதியும்	ஜே. பீ. டி. சேரம், இல. 87, சென்ற ஜோசேப் வீதி, பாலத்தறை, ஜே. ஈ. எம். டி. சேரம், இல. 29, சென்ற ஜோசேப் வேலை, பாலத்தறை, ஜே. பீ. டி. சேரம், 26, சென்ற ஜோசேப் வேலை, பாலத்தறை, கொழும்பு	0 1 6'87
12 வரிமதிப்பு இல. 508, 508/1, 508/2, 508/3, 510, பிறினை ஒவ் வேலை அவெனியு	தோட்டம், 15 வருஷ 3 மாற மரமும், 2 வாழைக் கூடல்களும், ஓர் ஓட்டுக் கல கட்டிடமும், கட்டிய காலவாயொன்றும், ஓர் முனவேலியும், ஆதாரச சிவரொன்றும், சோதனையோட்டை யொன்றி லோர் பகுதியும்	கொழும்பு நகரசபை	0 0 21'93
13 வரிமதிப்பு இல. 123, 125, 127, 129, 131, 129/3, 129/4, 129/5, 129/6, 129/7, 129/8, 129/9 ம, 131 ம சென்ற ஜோசேப் வீதி	தோட்டம், 40 வருஷ 14 தென்னையும், 40 வருஷ ஒரு பலாவும், 30 வருஷ ஒரு ராப்பலாவும், 30 வருஷ ஒரு புளியும், 15 வருஷ 2 மாறமரமும், 3 வாழைக்கூடலும், 5 ஓட்டுக் கற கட்டிடங்களும், 5 கற சிவாகளும், 2 கற தூண்களும், கட்டிய காலவாய்களும், 4 கறபடியும், ஓர் தண்ணீர் குழாயும், 3 சோதனையோட்டைகளையும் கொண்டது	சி. என். ஜயசூரிய, எச். டொன கரோலிஸ் அவர் கள மேலபார்த்து, கொழும்பு	0 1 28'52
14 வரிமதிப்பு இல. 508, 508/1, 508/2, 508/3 ம, 510, பிறினை ஒவ் வேலை அவன்யு	கறகிவா	கொழும்பு நகரசபை, சி. என். ஜயசூரிய, எச். டொன கரோலிஸ் மேலபார்த்து கொழும்பு, அவர்களால் வாடாடப்பட்டது	0 0 0'34

எதெதுக்கொள்வதற்கான எததனக்குசெய்யும்படி (அத்தி. 203.) காணி எதெதுக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின எற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரியவாகர எனைக்கு கறபீன் செய்திருப்பதலை அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் எனபதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான இதனைக்கொண்டு பிரசிடதமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாய் 1950 ம 6 (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 8 ந தேதியிலன்று காலை 10 மணிக்கு இந்நகர் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படடுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையை அங்கு உடநதைகளுக்காய்த தாம சாதிகரும் உரித்துகளின தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

கொழும்புக் கச்சேரி,  
1950 ம் (ஜூன்) ஆனிமீ 30 ந வ.

எஸ். ஜே. வல்பிறற,  
உதவி அரசாட்சி எசண்டே.

மாத்தளை பொலில இளைபெகடா அவர்களுக்கு வீடு எனமும் பிரகங்க தேவைக்கு வேண்டியதான பின்னர்ச்சொல்லப்படும் காணியை, அஃதாவது :—  
பிரதமப்படத்து இல. A 1,568. குறிச்சி—ஹரலகம் (ஓர் பகுதி) மாத்தளை நகரசபை—1 ம் பிரிவு.

துணை. காணியின பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். எ. றா. ப.
1 .லி ந தெகோ ப் பி வ த த அலெது லிநதெவதத, வரி இலக்கம் 1/3, 1/4, 1/5, போகாகொட வே ரேட்டும், 109, இராஜ வீதியும்	50 வருட வயதுள்ள தெனனை 26 ம் பலா ஒன்றும், 6 மாத வயதுள்ள தெனனை 8 ம, 5 வருட வயதுள்ள பலா இரண்டும் கழகு 5 ம, 20 வயதுள்ள ராபிலா மரம் 6 ம, 10 வயதுள்ள இததுள் மரம் 1 ம தோடை 5 ம, 4 வயதுள்ள தேசிக்காய் மரம் 2 ம, 30 வயதுள்ள புளிய மரம் ஒன்றும், 3 வயதுள்ள மாமரம் ஒன்றும், ஒரு வயதுள்ள வாழைத் தூர் 16 ம, இரண்டு ஓட்டு வீடுகளும், மூன்று ஓட்டு மோட்டர் தங்கல நிலங்களும், ஒரு ஓட்டு கக்கூசும், ஒரு தக்கக் கக்கூசும், ஒரு தண்ணீர் தொட்டியும், இரண்டு கல் மதில்கள்கொண்ட ஓர் தோட்டம்	மிவிலி. எட்வட் த சில்வா, எட் வட ஹவுஸ், மாத்தளை	1 1 12'8

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரி எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா எனப்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதிபலிப்பது விளம்பரஞ்செய்கின்றேன்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய் 1950 ம (ஓ) (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 5 ந தேதியிலன்று முற்பகல் 10 மணிக் கு மாதத்தினைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநடைகளினது தன்மையை அல்லது உடநடைகளுக்காய்த தாம் சாதிக் கு உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

மாத்தளைக் கச்சேரி,  
1950 ம (ஓ) (ஆகஸ்ட்) ஆனிமீ 24 ந உ.

ஆர். டி. பெளலஸ்,  
உதவி அரசாட்சி ஏசனரு.

ஒரு பாதைக்காக எனனும் பரிசுரக தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது:—

பிரதமப்படது இல. F V. P. 94 (2 ம இணைப்பம்) குறிச்சி—லேனுவல்.

துணடு.	காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்.	வீசாலம்.
329	அம்பகஹருமபுறேபில்லாவ	சேனை	ஏ. எம். பின்னாமி, லேனுவல், வாககோட்டை	0 0 6+2

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரி எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா எனப்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதிபலிப்பது விளம்பரஞ்செய்கின்றேன்.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய் 1950 ம (ஓ) (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 5 ந தேதியிலன்று முற்பகல் 10 30 மணிக் கு மாதத்தினைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநடைகளினது தன்மையை அல்லது உடநடைகளுக்காய்த தாம் சாதிக் கு உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

மாத்தளைக் கச்சேரி,  
1950 ம (ஓ) (ஆகஸ்ட்) ஆனிமீ 24 ந உ.

ஆர். டி. பெளலஸ்,  
உதவி அரசாட்சி ஏசனரு.

நிலவளக்கங்க வெள்ளை தடுக்குமிக்கத்தின மே கட்டுமானங்கள் நிராமானித்தல் எனனும் பரிசுரக தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது:—

துணடு.	காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்.	வீசாலம்
		ஆரம்பப்படது இல A. 1,128.	குறிச்சிகள்—பண்டத்தறை, ஹல்பை, மாகலக்கொடை.	
1	வளவெவ்வத்தை	அணைக்கட்டின ஒரு பாகத்தைக் கொண்ட வெளியான பாழ் நிலம்	பண்டத்தறை "ரேலு கொட்டேஜ்" யைச் சேர்ந்த செல்விகள் எப். ஆர். திலகரதன், எப். எம். ஏ திலகரதன், எப். லீ. எஸ். திலகரதன், எப். ஈ. ஜி. திலகரதன்	0 0 3-9
2	பினகாலல்	ஹே	நாதுகலை வட்டக்கெதற ஆலயத்தைப் பரிபாலிப்பவராகிய ஏ. ரதனபால் தேரோ	0 0 20 5
3	பொத்தவில	ஹே	கொழும்பைச் சேர்ந்த திரு. ஆர். பி. குணதிலக்க, நுவரேலியாவைச் சேர்ந்த செல்வி விலி குணதிலக்க, வலகம்மைச் சேர்ந்த திரு. எஸ். கே. ஜோன சிலவா, மாதத்தறை வட்டக்கெதறவைச் சேர்ந்த திரு. ஏ. குமாரப்பெரும்	0 0 26-1
4	ஹே	ஹே	மாதத்தறை வலப்பொலைவைச் சேர்ந்த திரு. டி. டி. எஸ். ரூபசிவஹ, ..	0 0 1-2
5	வக்கட்டகேலியத்த	ஹே	வலப்பொலைவைச் சேர்ந்த திரு. டி. டி. எஸ். ரூபசிவஹ, திரு. டபளியூ, டி. டி. சிலவா, நாதுகலைவைச் சேர்ந்த ஸ்ரீமதி ஜி. கே. டோனா சிமாரு, திரு. டி. ஏ. ஜினதாச, திரு. டி. ஐ. தனபால், தியகஹவைச் சேர்ந்த திரு. டி. ஏ. ஜினதேசன	0 1 13-1
6	முன்னூடுகொந்த	ஹே	கடவத்தவையைச் சேர்ந்த திரு. டி. ஜே. விஜேசிவஹ	0 0 8-8
7	மித்திகஹலக	ஹே	நாதுகலைவைச் சேர்ந்த திரு. டி. சி. குமாநாயக்க	0 1 4-2
8	மித்திகஹருமபுற	ஹே	மாதத்தறைக் கடைவீதியைச் சேர்ந்த திரு. சி. ஏ. தனபால்	0 0 0-5
9	மித்திகஹலியத்த	ஹே	பண்டத்தறையைச் சேர்ந்த திரு. எஸ். தேவநாராயண, திரு. என். தேவநாராயண, பட்டதும்பையைச் சேர்ந்த ஸ்ரீமதி டொச்சி ஹாமி தேவநாராயண	0 0 0-5
10	கத்தறுகஹருமபுற	ஹே	திரு. ஏ. எம். ஹலன் பல் (கடைவீதியைச் சேர்ந்தவர்), பண்டத்தறையைச் சேர்ந்த திரு. எஸ். தேவநாராயண, திரு. என். தேவநாராயண, பட்டதும்பையைச் சேர்ந்த ஸ்ரீமதி டொச்சி ஹாமி தேவநாராயண	0 0 16-3
11	ஹே	நெல்வயல்	ஹே	0 0 0-5
12	ஹே	அணைக்கட்டின ஒரு பாகத்தைக் கொண்ட வெளியான பாழ் நிலம்	வலப்பொலைவைச் சேர்ந்த திரு. டபளியூ. பி. டி. சிலவா	0 0 18-7
13	ஹே	நெல்வயல்	ஹே	0 0 3
14	இஹலபிறறவக்குற	அணைக்கட்டின ஒரு பாகத்தைக் கொண்ட வெளியான பாழ் நிலம்	ஹல்பையைச் சேர்ந்த திருவாளர்கள் ஏ. சி. ஜி. தொன் நிகுளஸ், ஏ. சி. ஜி. தொன் ஸாமெல், ஏ. சி. ஜி. தொன் ஸாமெல், என. ஜி. பபுனாஹாமி, ஸ்ரீமதி ஏ. சி. ஜி. மிச்சொஹாமி, பண்டத்தறையைச் சேர்ந்த திரு. ஐ. அரணேனிஸ் அப்ப	0 0 17-3
15	ஹே	நெல்வயல்	ஹே	0 0 2-1
16	இந்துறுகுண்	அணைக்கட்டின ஒரு பாகத்தைக் கொண்ட வெளியான பாழ் நிலம்	கொட்டுவகொடையைச் சேர்ந்த திருவாளர்கள் ஏ. எம். அபுபக்கர், ஜெயனுதீன் மரிககா	0 0 0-8
17	ஹனக்கொடல்	ஹே	பறவஹையைச் சேர்ந்த திருவாளர்கள் ஏ. சி. ஜி. தொன் ஜேமிஸ், ஐ. ஜி. தொன் அநதரயஸ், அபேலிக்ரம், செல்வி ஐ. ஜி. தொன் ப்ரனசிகு அபேலிக்ரம், ஸ்ரீமதி ஏ. சி. ஏ. தொன் கர்லிஸ், திரு. ஏ. சி. ஏ. தொன் ஜேமிஸ், வியனக்கொடையைச் சேர்ந்த ஸ்ரீமதி ஏ. சி. ஏ. அலன்சிகு, மாலிம் பண்டையைச் சேர்ந்த ஸ்ரீமதி ஏ. சி. ஏ. டி. ஜெஹாமி, ஹனையைச் சேர்ந்த ஸ்ரீமதி ஏ. சி. ஏ. தொன் ப்ரனசிகு	0 0 23
18	வக்கட்டகேலியத்த	ஹே	கடைவீதியைச் சேர்ந்த திரு. சி. ஏ. தனபால்	0 1 13-7
19	கொடல்வகும்புற	ஹே	பண்டத்தறையைச் சேர்ந்த திருவாளர்கள் பணியகுகே பபுனோரிஸ், பணியகுகே பபுநதிரிஸ், ஸ்ரீமதி பணியகுகே திசிகு, ஸ்ரீமதி பணியகுகே ரன், திரு. ஆர். பி. சைமன்	0 0 10
20	ஹே	ஹே	கெல்வி சோமலத்தி சமற்ற்தன் (உயன்வத்தையைச் சேர்ந்தவர்), திரு. தீபால் ரதனபால் (நாகொழும்பைச் சேர்ந்தவர்)	0 0 17-2
21	ஹே	ஹே	0 0 12-9	

துணர். காணியின பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
22 வீமரூவ	நெல்வயல	தியகஹவைச சோந்த திருவாளர்கள் எஸ். வீ. பீ. தொன ஜயன், வீ. ஜீ. கொரானேலில், கபுதுவையை சோந்த எஸ் வீ. பீ. சிவுந்திரில், கே. பீ. தொன தியோனில், கே. பீ. தொன கரேனில், எஸ். வீ. பீ. ஜயன் அபபுஹாமி, வை. ஏ. தொன நிருளஸ், தியகஹவைச சோந்த ஸ்ரீமதி பாலஹாமி	0 0 2.4
23 ஷே	அணைக்கட்டின் ஒரு பரகத்தைக் கொண்ட வெளியான பாழ நிலம்	ஷே	0 0 11.6
25 அநதியகெட்டிய	நெல்வயல	காலி தனகெதரையை சோந்த திரு. ஏ. சீ. முகமமது	0 0 25.7

எடுத்துக்கொள்வதற்கான எததனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரி எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம் பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசிடத்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரிதனுப்புகளின சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாய 1950 ம் (ரூப) (ஒகஸ்ட) ஆவணி மாதம் 2 ந தேதியிலன்று முற்பகல் 9 மணிக்கு மாத்தறாக கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படத்த தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடநதைகளினது தனமமைய்யும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிகரும் உரிததுகளை தொகைய்யும் விபரங்களையும் சொல்லும்படி இத்தனால் அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

மாததறாக கச்சேரி, 1950 ம் (ஜூன்) ஆனிமீ 26 ந உ.

நிலவளாகங்கக வெள்ளத் தடுப்பு இயக்கத்தின கீழ் கட்டுகளை நிர்மாணித்தல் எனமும் பகிரங்க தேவேக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும காணிகளை, அஃதாவது :—

துணர். காணியின பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
26 அநதியகெட்டிய	நெல்வயல	கபுதுவையைச் சோந்த திருவாளர்கள் வை. ஏ. தொன நிகளஸ், கே. பீ. தொன தியோனில், கே. பீ. தொன கரேனில், ஸ்ரீமதி கே. பீ. பால ஹாமி, ஸ்ரீமதி கே. பீ. தினேஹாமி, தியகஹவைச சோந்த ஸ்ரீமதி ஆ. பாலஹாமி	0 0 19.1
27 தொடக்கெட்டியகுமபுற	ஷே	நாவிமணையைச் சோந்த திரு. ஏ. ச. ஹெனடிதிக அபபுஹாமி	0 0 35.9
28 எலகாவமனடிய	அணைக்கட்டின் ஒரு பரகத்தைக் கொண்ட வெளியான பாழ நிலம்	கபுதுவையைச் சோந்த திருவாளர்கள் கே. பீ. தொன தியோனில், வை. ஏ. தொன நிருளஸ், கே. பீ. தொன கரேனில், தியகஹவைச் சோந்த திரு. ஏ. ச. ஜூலியஸ்	0 0 20.4
30 அமுனெஹல்பொத	ஷே	தியகஹவைச சோந்த திரு. எஸ். வீ. பீ. தொன ஜயன், கபுதுவையைச் சோந்த திருவாளர்கள் எஸ் வீ. பீ. சிவுந்திரில், கே. பீ. தொன தியோனில், கே. பீ. தொன கரேனில், எஸ். வீ. பீ. ஜயன்பபுஹாமி, வை. ஏ. தொன நிகளஸ், தியகஹவைச் சோந்த ஸ்ரீமதி ஆ. பாலஹாமி	0 2 7.5
32 தெலிகஹஅததரவத்த	தோட்டத்தில் 10-20 வயதுடைய 20 தெனன் மரங்களும், 6 வயதுடைய 6 பாகு மரங்களும், 2 வாழைப் பறறைகளும், ஒரு ஓட்டால் வேயப்பட்ட தற்காலீக் வீடும, ஒரு ஒலையால் வேயப்பட்ட தற்காலீக் வீடும இருக்கின்றன	கபுதுவையைச் சோந்த திருவாளர்கள் எம். சமறவிகரம், வை. ஏ. தொன நிகளஸ்	0 0 17.4
33 பத்திரனகெ வத்த	கெதர தோட்டத்தில் 5 வயதுடைய 2 தெனன் மரங்களும், 2 வழுப்ப பறறைகளும் இருக்கின்றன	கபுதுவையைச் சோந்த திருவாளர்கள் எம். சமறவிகரம், வை. ஏ. கரேனில், கே. பீ. ஜுவானில்	0 0 4
34 வெராணலியத்த	தோட்டத்தில் 20 வயதுடைய 28 தெனன் மரங்களும், 1-2 வயதுடைய 15 தெனன் மரங்களும் 5 வயதுடைய ஒரு பாகு மரமரமும், 11 வாழைப் பறறைகளும், ஒரு தற்காலீக் வீடும இருக்கின்றன	கபுதுவையைச் சோந்த திருவாளர்கள் ஏ. ச. எம். ஜீ. கெலமந்திரி, வை. ஏ. தொன தாவித், வை. ஏ. தொன நிருளஸ், கே. பீ. தொன தியோனில், கே. பீ. தொன கரேனில், ஸ்ரீமதி கே. பீ. பாலஹாமி, ஸ்ரீமதி கே. பீ. தினேஹாமி, திரு. எஸ். வீ. பீ. தொன ஜயன், தியகஹவைச் சோந்த ஸ்ரீமதி ஆ. பாலஹாமி	0 0 39.7
35 பத்திரனகெ வத்த	கெதர தோட்டத்தில் 60 வயதுடைய 3 தெனனை மரங்களும், 1-10 வயதுடைய 20 தெனனை மரங்களும், 60 வயதுடைய 6 பலா மரங்களும், ஒரு வயதுடைய ஒரு ஈரப்பலா மரமும், 20 வயதுடைய ஒரு பிலின மரமும், 22 வாழைப் பறறைகளும், ஒரு ஓட்டால் வேயப்பட்ட தற்காலீக் வீடும, ஒரு ஒலையால் வேயப்பட்ட தற்காலீக் வீடும இருக்கின்றன	கபுதுவையைச் சோந்த திருவாளர்கள் கே. பீ. தொன தியோனில், எஸ். வீ. பீ. தொன ஜயன், கே. பீ. கரேனில், கே. பீ. ஹெனடிதிக, எஸ். வீ. பீ. பியோரில், வை. ஏ. தொன தாவித், வை. ஏ. தொன நிருளஸ்	0 0 39.1
36 ஷே	தோட்டத்தில் 1-5 வயதுடைய 15 தெனனை மரங்களும், 4 வயதுடைய ஒரு பாகு மரமும், 10 வாழைப் பறறைகளும் இருக்கின்றன	கபுதுவையைச் சோந்த திரு. எஸ். சமறவிகரம்	0 0 4.6
37 ஷே	4 வயதுடைய 4 தெனனை மரங்களும், 8 வாழைப் பறறைகளும் இருக்கின்றன	கபுதுவையைச் சோந்த திருவாளர்கள் எஸ். வீ. பீ. பியோரில், ஏ. ச. எ. எட்வின், ஸ்ரீமதி வீ. பீ. ஜீ. பாலஹாமி, மக்கவிடவைச் சோந்த ஸ்ரீமதி கே. பீ. லொஹாமி	0 0 5.7
38 ஷே	தோட்டத்தில் ஒரு வயதுடைய 9 தெனனை மரங்கள் இருக்கின்றன	கபுதுவையைச் சோந்த திரு. எஸ். வீ. பீ. தொன ஜயன்	0 0 3.4
39 ஷே	தோட்டத்தில் 70 வயதுடைய ஒரு பலா மரம் இருக்கின்றது	கபுதுவையைச் சோந்த திருவாளர்கள் வை. ஏ. தொன நிருளஸ், வை. ஏ. அபபுஹாமி, ஸ்ரீமதி வை. ஏ. ஹினினிஹாமி, ஸ்ரீமதி வை. ஏ. காலி	0 0 2.4

துண்டு. காணியின் பெயர்.	விபரம்.	உரிததாளியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
40 பத்திரனகே வத்த	கெதர தோட்டத்தில் 10-25 வயதுடைய 83 தெனனை மரங்களும், 2-5 வயதுடைய 188 தெனனை மரங்களும், 55 பாக்கு மரங்களும் (2-15 வயதுடையன), 50 வயதுடைய 4 பலா மரங்களும், 2-10 வயதுடைய 5 பலா மரங்களும், 10-20 வயதுடைய 9 மா மரங்களும், 2-12 வயதுடைய 8 ஈரப்பலா மரங்களும், 120 வாழைப் பற்றைகளும், 3 வயதுடைய 7 தோடை மரங்களும், 10 வயதுடைய 2 பிலின மரங்களும், ஒரு நிரந்தர வீடும், அகழியின் ஒரு பாகமும் இருக்கின்றன	திரு. எஸ். வீ. பீ. தொன் ஜயன் (கப்புதுவையைச் சேர்ந்தவர்)	1 2 3'6
41 கொஹிலகேஹல்பொத்த	தோட்டத்தில் 3 வயதுடைய 24 தெனனை மரங்களும், 13 வாழைப் பற்றைகளும் இருக்கின்றன	கப்புதுவையைச் சேர்ந்த திரு. எம். சமறவிக்ரம்	0 0 9'2
42 தெஹிகஹைத்தறவத்த	தோட்டத்தில் 3-10 வயதுடைய 15 தெனனை மரங்களும் இருக்கின்றன	கப்புதுவையைச் சேர்ந்த திருவாளர்கள் எஸ். வீ. பீ. சிவுந்திரிஸ், கே. பீ. தொன் ஜுவானிலை	0 0 15'2
43 ஷே	தோட்டத்தில் ஒரு வயதுடைய 3 தெனனை மரங்களும், புல்லத்தா மரங்களும் இருக்கின்றன	கப்புதுவையைச் சேர்ந்த திருவாளர்கள் வீ. ஜி. கொளேலிஸ், எஸ். வீ. பீ. சிவுந்திரிஸ்	0 0 12'4
44 பஹைகேமண்டிய	நெல்வயல	திருவாளர்கள் எஸ். வீ. பீ. தொன் ஜயன், கே. பீ. தொன் ஹென்டிஹிக (கப்புதுவையைச் சேர்ந்தவர்கள்), நாவிமனையைச் சேர்ந்த எச். ஏ. தொன் டிக்ஷி அப்புஹாமி	0 0 15'7
45 தெஹிகஹைத்தற நெல்வயல குமபுற	நெல்வயல	கப்புதுவையைச் சேர்ந்த திருவாளர்கள் எஸ். வீ. பீ. தொன் ஜயன்	0 0 26'7
46 ஷே	ஷே	தியக்கஹவைச் சேர்ந்த திரு. எஸ். வீ. பீ. தொன் ஜயன்	0 2 13'2
47 தெஹிகஹைத்தறவத்த	தோட்டத்தில் 10 வயதுடைய 2 தெனனை மரங்களும், 10 வயதுடைய 36 தெனனை மரங்களும், ஒரு வயதுடைய 19 தெனனை மரங்களும், 10 வயதுடைய 5 பலா மரங்களும், 4 வயதுடைய ஒரு ஈரப்பலா மரமும், அகழியின் ஒரு பாகமும் இருக்கின்றன	கப்புதுவையைச் சேர்ந்த திருவாளர்கள் எஸ். என். பீ. தொன் ஜயன் அப்புஹாமி, கே. பீ. தொன் ஜுவானிலை, எஸ். வீ. பீ. சிவுந்திரிஸ், எஸ். வீ. பீ. மாதேனிலை, ஸ்ரீமதி ஜே. ஐ. ஜி. சிசிலியானு	0 0 39
48 தெஹிகஹைத்தறகும புற	நெல்வயல	திரு. எஸ். வீ. பீ. தொன் ஜயன் அப்புஹாமி, (கப்புதுவையைச் சேர்ந்தவர்)	0 0 14'9
49 ஷே	ஷே	மாக்காவிட்டவைச் சேர்ந்த திரு. எஸ். வீ. பீ. தொன் ஜுவானிலை	0 1 15'3
50 ஷே	ஷே	ஷே	0 0 3'4
51 விலமண்டிய	ஷே	கப்புதுவையைச் சேர்ந்த திருவாளர்கள் கே. பீ. தொன் கரேனிலை, வை. ஏ. தொன் நிகளஸ்	0 0 3'9
52 தெஹிகஹைத்தறகும புற	நெல்வயல	மாக்காவிற்றவைச் சேர்ந்த திரு. எஸ். வீ. பீ. தொன் ஜுவானிலை	0 0 0'9
53 ஷே	ஷே	மாக்காவிட்டவைச் சேர்ந்த திரு ஜி. பீ. நந்திரிஸ்	0 1 7'2
54 ஷே	ஷே	கப்புதுவையைச் சேர்ந்த திரு. எஸ். வி. பீ. ஜயன்புஹாமி, தியக்கஹவைச் சேர்ந்த திரு. எம். பீ. கே. தொன் ஜுவானிலை	0 1 2
55 கறகஹைஹேன்	ஷே	கப்புதுவையைச் சேர்ந்த திருவாளர்கள் எஸ். வீ. பீ. தொன் ஜயன், எஸ். வீ. பீ. சிவுந்திரிஸ், கே. பீ. தொன் தியோனிலை, கே. பீ. தொன் கரேனிலை, எஸ். வீ. பீ. ஜயன் அப்புஹாமி, வை. ஏ. தொன் நிகளஸ், தியக்கஹவைச் சேர்ந்த ஸ்ரீமதி ஆர். பாளஹாமி, திரு. வீ. ஜி. கொளேலிஸ், மாக்காவிட்டவைச் சேர்ந்த திரு. எம். ஜி. பபுன் அப்புஹாமி	0 2 14'6
56 பத்திரனகேகெதர் வத்த	தோட்டத்தில் 30 வயதுடைய 21 தெனனை மரங்களும், 3 வயதுடைய 4 தெனனை மரங்களும், 20 வயதுடைய 3 மாமரங்களும், 2 வருட மாக்கனறுகளும், 3 வயதுடைய ஒரு முந்திரிகை மரமும், 8 வயதுடைய ஒரு சித்தாள மரமும், ஒரு வாழைப் பற்றையும் இருக்கின்றன	மாக்காவிட்டவைச் சேர்ந்த திரு. எஸ். வீ. பீ. தொன் ஜுவானிலை, கப்புதுவையைச் சேர்ந்த திருவாளர்கள் எஸ். வீ. பீ. தொன் ஜயன், எஸ். வீ. பீ. ஜயன் அப்புஹாமி, தியக்கஹவைச் சேர்ந்த திரு. எம். பீ. கே. தொன் ஜுவானிலை	0 1 0
57 கறகஹைஹேன்	ஒரு அணைக்கடைக்கொண்ட வெளியான பாழ நிலம்	ஷே	0 1 15'2

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விதசாய மந்திரி எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் எனப்பத 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நாளை இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறியதில் காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய 1950 ம (ஹி) ஆகஸ்ட் ஆவணி மாதம் 3 ந தேதியிலன்று முற்பகல் 9 மணிக்கு மாததறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநடைகளினது தன்மையையும் அவ்வுடநடைகளுக்காய்த் தாம சாதிகளும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

மாததறைக் கச்சேரி,  
1950 ம (ஹி) ஜூன் 26 ந உ.

எச். சி. குணவாதன,  
உப அரசாட்சி வச்சுண்டு.

நிலவளாகங்களை வெளளாத தடுப்பு இயக்கத்தின் கீழ் கட்டுகளை நிரமாணித்தல் என்னும் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப் படும் காணிகளை, அஃதாவது :-

குணம்.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
		ஆரம்பப்படும் இல. A. 1,126, A 1,127.	குறிச்சி—பறநாடுகல், அத்தலைகல்	விசாலம்.
			உரித்தாளியின் பெயர்.	ஏ. ரூ. ப.
1	கம்பத்தெத்தறகுமப்புற	அணைக்கட்டின் ஒரு பாகத்தைக் கொண்ட வெளியான பாழ் நிலம்	மாத்தறை புரேட்டவேயைச் சேர்ந்த ஸ்ரீமதி எம். பெரேரா, வல பொலியைச் சேர்ந்த ஸ்ரீமதி லூனா கொரியா, ஸ்ரீமதி ஜயசேகர, ஸ்ரீமதி எம். சிரிவாதன	0 0 23.2
2	கம்பத்தெத்தறவத்த	தென்னந் தோட்டத்தில் 30 வயதுடைய 23 தென்ன மரங்களும், 15 வயதுடைய ஒரு பாகம் மரமும், ஒரு விளா மரமும், ஒரு தோடை மரமும், அணைக்கட்டின் ஒரு பாகமும் இருக்கின்றன	நாத்துகலையைச் சேர்ந்த திரு. டி. டி. எஸ். குணசேகர	0 0 15.5
3	இறநிகலுவளகுமப்புற	அணைக்கட்டின் ஒரு பாகத்தைக் கொண்ட வெளியான பாழ் நிலம்	வல்பொலையைச் சேர்ந்த திருவாளர்கள் டி. டி. எஸ். ரூபசிவஹ, டி. டி. சிலவா, நாத்துகலையைச் சேர்ந்த திருவாளர்கள் பி. எஸ். ரூபசிவஹ, எல். டி. முனிதாச, டி. எஸ். தனுப்பால, டி. எ. ஜினதாச	0 0 32.4
4	தவட்டகலுஅத்தறகுமப்புற	ஷே ..	புரேட்டவே மாத்தறையைச் சேர்ந்த ஸ்ரீமதி எம் பெரேரா, வல பொலியைச் சேர்ந்த ஸ்ரீமதி லூனா கொரியா, ஸ்ரீமதி எம். ஜயசேகர, ஸ்ரீமதி எம். சிரிவாதன	1 0 0 5
5	மனு வெலேகுமப்புற	ஷே ..	மாத்தறையைச் சேர்ந்த திரு. எச். பி. டி. பக்ரூள், திரு. பி. டி. சிலவா	0 0 36.9
6	கிறிஸ்தியனகுமப்புற	ஷே ..	துடாவையைச் சேர்ந்த ஸ்ரீமதி ஏ. ஆரியவதி, ஸ்ரீமதி ஏ. பிரேமவதி	0 0 19.9
7	வளவவில்	ஷே ..	மாத்தறையைச் சேர்ந்த திரு. எ. எஸ். கமகே, ரூபபையைச் சேர்ந்த திரு. ரா. பாலசூரிய, நாத்துகலையைச் சேர்ந்த திரு. டி. சி. குமாரசாமி, திரு. டி. எ. எஸ். குணசேகர, பம்புறையைச் சேர்ந்த திரு. டபளியூ. ஏ. எஸ். டி. சிலவா	0 1 27.3
8	வடுகேலியத்த	ஷே ..	கம்புறுபிட்டியவைச் சேர்ந்த திரு. சந்த விஜேசிவஹ	0 0 18.4
9	பொல்கலுவலியத்த	ஷே ..	ஹித்தெட்டியவைச் சேர்ந்த திரு. டி. ஏ. றணவீர	0 0 1
10	ஷே	ஷே ..	ஹகமையைச் சேர்ந்த முதலியா சஹபநது	0 0 9.1
11	ஷே	20 வயதுடைய 3 தென்ன மரங்களையும், அணைக்கட்டின் ஒரு பாகத்தையும் கொண்ட வெளியான பாழ் நிலம்	ஹித்தெட்டியவைச் சேர்ந்த திரு. டி. ஏ. றணவீர	0 0 11

ஆரம்பப்படும் இல. A 1,127.

1	பஹட்டியகுமப்புற	ஒரு அணைக்கட்டைக்கொண்ட வெளியான பாழ் நிலம்	பிலானையைச் சேர்ந்த திரு. ஜே. எம். தனோலி, துடாவையைச் சேர்ந்த மிலவீ அபேதீர	0 0 6.5
2	கூடலுப்பெனே	ஷே ..	கொழும்பு டாம்-வீதியைச் சேர்ந்த திரு. டி. ஜே. சமறவீர, மாத்தறையைச் சேர்ந்த திரு. பி. டபளியூ. குணவாதன	0 0 15.2
3	துவெக்கொடலல்	ஷே ..	துடாவையைச் சேர்ந்த மிலவீ அபேதீர	0 0 9.5
4	துவெக்கொடலல்	ஒரு அணைக்கட்டைக்கொண்ட வெளியான பாழ் நிலம்	ஷே	0 0 6.4
5	ஷே	ஷே ..	துடாவையைச் சேர்ந்த திரு. ஏ. அபேதீர	0 0 7.8
6	கூடலுப்பெனே	ஷே ..	பொளஹேனையைச் சேர்ந்த திரு. பி. ஜி. குணவாதன	0 0 12.4

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரி எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசிடத்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம் (ஒக்ட) ஆவணி மாதம் 4 ந தேதியிலன்று முற்பகல் 10 மணிக்கு மாத்தறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தளமையையும் அவ்வுடநதைக்களுக்காய் தாம சாதிகும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

மாத்தறைக் கச்சேரி,  
1950 ம் (ஒக்ட) ஆனிமீ 26 ந் உ.

எச். சி. குணவாதன,  
உப அரசாட்சி ஏசனே

மொறவகையில் ஒரு பொது "மார்க்கெட்" (சந்தை) நிரமாணித்தல் என்னும் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அஃதாவது :-

இறுதிக் கிராமப்பட இல. 10 ன உதவிப்பட இல. 8. குறிச்சி—வெலிவை.

குணம்.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
648	துமமலவத்தை	காணியில் 30 வயதிற்கு மேற்பட்ட 36 பாகம் மரங்களும், ஒரு வயதுடைய 24 பாகம் மரங்களும், சுமார் 10 வயதுடைய ஒரு சப்பு மரமும், 30 வயதிற்கு மேற்பட்ட 4 பலா மரங்களும், 30 வயதிற்கு மேற்பட்ட ஒரு தென்ன மரமும், 5 வயதுடைய 5 தென்ன மரங்களும், 7 கோப்பிப் பறறைகளும் (ஒரு வருட), 2-5 வயதுடைய 12 தேப்பறறைகளும், 11 வாழைப்பறறைகளும் இருக்கின்றன	டி. டி. அபேவிகரம், மொறவக	0 1 7.8

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் தேசாதிபதியவர்களின் எண்ணப்படி காணி விவசாய, மந்திரி எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசிடத்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறிய காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம் (ஒக்ட) ஆவணி மாதம் 9 ந தேதியிலன்று முற்பகல் 10 மணிக்கு மொறவகைப் பிரிவுக் காரியாதிகாரியின் கந்தோரில் எனமுன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தளமையையும் அவ்வுடநதைக்களுக்காய் தாம சாதிகும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

மாத்தறைக் கச்சேரி,  
1950 ம் (ஒக்ட) ஆனிமீ 28 ந் உ.

எச். சி. குணவாதன,  
உப அரசாட்சி ஏசனே

நிலவளா கங்கை வெள்ளத்த தடுப்பு இயக்கத்தின் கீழ் கட்டுகளை நிரமாணித்தல் எனனும் பரிசுரக தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப் படும் காணிகளை, அஃதாவது :—

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
		ஆரம்பப்படத்து இல. A 1,180 ம 1,181 ம.	குறிச்சிகள்—பஹுலகணேகம், உனிந்துவல், வெலெந்தகொட.	விசாலம்.
1	துன்பெல்	நெல்வயல்	மாததறைக கோட்டைக்காரையைச் சேர்ந்த எம். சமறவீர	ஏ. றூ. ப.
2	லாவளளகல்குமபுற	ஹெ	மாததறைப் பெரிய தெருவில் வசிகும என. ஹாஜ்ஜியாரா	1 1 11:7
3	கமகெதிலில்	ஹெ	மாததறைப் பெரிய தெருவில் வசிகும ஓ. எம். ஓ. மாசீம்	0 1 24:9
4	கலகலவிட்ட	ஹெ	உனிந்துவளவைச் சேர்ந்த ஏ. எச். டி. அளளில், எச். டி. டேவிட், வீ. லூரிஸ்	0 0 13
5	மெத்தகலகலவிறற	ஹெ	ஹாமி, கணேகமவைச் சேர்ந்த கே. தொன அந்திரில், கே. தொன சாரலில், அஹனகமத்தைச் சேர்ந்த வீ. ஜோன அப்புறாமி	1 0 23:1
6	பஹுலகலகலவிறற	ஹெ	எச். டி. மதேலஹாமி, கே. ஏ. ஹினனிமஹதமயர், (தெலிஜ்ஜுவிலையைச் சேர்ந்தவர்கள்)	0 0 24:7
7	ஹெ	ஹெ	பொளளத்துமோத்தறையைச் சேர்ந்த எடவட சேரூர்தன	0 1 9:2
8	ஹெ	ஹெ	கணேகமவைச் சேர்ந்த எல். ஏ. செத்தோரில்ஹாமி	0 0 9:2
			மளீதுவையைச் சேர்ந்த எச். தொன சியதோரில், அககுறுகொடையைச் சேர்ந்த டோனூ சிலியானூ, எலகியியவைச் சேர்ந்த எம். வீ. பீ. தொன தியோனில்	0 0 13:7

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
		ஆரம்பப்படத்து இல. A 1,181—வெலந்தகொட, பஹுலகணேகம்.		
1	வளநதனகெட்டிய	நெல் வயல்	வெலந்தகொடவைச் சேர்ந்த ஆர். கே. தொன ஹெனடிதிக, குடாகொட	0 3 30:1
2	முலன	ஹெ	வைச் சேர்ந்த டப்ளியூ. ம. குணசேககர், கறகொட உயன்கொடவைச் சேர்ந்த டி. ஏ. வித்தானபத்திரன	0 1 22
3	பிட்டவககுற	நெல்வயலும், நீர்க்குழியும்	வெலந்தகொடவைச் சேர்ந்த ஆர். கே. தொன ஹெனடிதிக, ஆர். கே. தொன அல்லில், ஆர். கே. தொன தியல், ஆர். கே. தோனூ கொளளெலிய, ஆர். கே. கொறலிலூ	1 1 11:5
4	பிட்டனிய	நெல் வயல்	வெலந்தகொடையைச் சேர்ந்த ஆர். கே. தொன ஹெனடிதிக, ஆர். கே. தோனூ கொளளெலிய, வெலிவேரியவைச் சேர்ந்த டப்ளியூ. குணர்தன தேரோ	0 2 6:5
5	வஹுலகல்குமபுற	ஹெ	வெலந்தகொடவைச் சேர்ந்த எல். ஏ. லூவில் அப்புறாமி	0 0 25:5
6	மெத்தகெடலை	ஹெ	தெலிஜ்ஜுவிலையைச் சேர்ந்த ம. ர. அபேசிஹஹு, வலகமவைச் சேர்ந்த ம. ஏ. மணம்பேரி	2 1 17:2

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரி என்குக்கு கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம ௫௫ (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 15 ந தேதியிலன்று பிற்பகல் 2 மணிக்கு தெலிஜ்ஜுவில் அரசாங்க மத்திய பாடசாலையில் எனமுனப்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தனமையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இத்தனூ அவாகளிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

மாததறைக கச்சேரி, எச். சி. குணவாதன,  
 1950 ம ௫௫ (ஜூன்) ஆனிபீர் 30 ந.உ. உதவி அரசாட்சி எண்ணு.

KU/டொற்றறியாவை கலவன பாடசாலை எனனும் பரிசுரக தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
		பிரதமப்படத்து இல. A 949	குறிச்சி—டொற்றறியாவை.	விசாலம்.
1	சியாமலலும்புறுயிலலெல	தெனநத தோட்டம்	(1) என. எம். றீ. பி. அறம்பேப்பொல, (2) என. எம் பீ. வி. அறம்பேப்பொல, (3) என. எம். ஆர். பி. அறம்பேப்பொல, டொற்றறியாவை	ஏ. றூ. ப.
				0 3 37:9

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரியவர்கள எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம ௫௫ (ஜூலை) ஆடி மாதம் 31 ந தேதியிலன்று காலை 10 மணிக்கு குருநாகல் கச்சேரியில் எனமுனப்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தனமையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இத்தனூ அவாகளிடத்திற கேட்டுக் கொள்ளப்படுகின்றது

குருநாகல் கச்சேரி, டபிளயூ. றீ. ஜயசிஹஹு,  
 1950 ம ௫௫ (ஜூன்) ஆனிபீர் 26 ந.உ. உதவி அரசாட்சி எண்ணு.

நனவெல் எல் எனனும் நீரோடையில் தண்ணீர் முறையாய பாச்சும கருவி (றெகுலேற்றர்) கட்டுவதற்கு எனனும் பரிசுரக தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
		பிரதமப்படத்து இல. P V. PP: 237 ம 239 ம	குறிச்சி—முத்தகல், மெத்தியாகனே.	விசாலம்.
21	எல்யிறறியகுமபுற	நெற்காணி	எம். ஏ. குணசேகர், முத்தகல்	ஏ. றூ. ப.
90	கேப்பற்ற	ஹெ	கே. எஸ். எம். செல்லநாயடே, வீரே	0 0 17:4
100	ஹெ	ஹெ	எச். என. சொப்பிநோனூ, வீரே	0 0 10:5
				0 0 8:5

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரியவர்கள எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம ௫௫ (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 14 ந தேதியிலன்று காலை 9 00 மணிக்கு குருநாகல் கச்சேரியில் எனமுனப்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தனமையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இத்தனூ அவாகளிடத்திற கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

குருநாகல் கச்சேரி, டபிளயூ. றீ. ஜயசிஹஹு,  
 1950 ம ௫௫ (ஜூன்) ஆனிபீர் 26 ந.உ. உதவி அரசாட்சி எண்ணு.

KU/றநதெற்றிக்நத சிங்கள கலவன பாடசாலைக்கு எனனும் பரிசுரக தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
		பிரதமப்படத்து இல. 809.	குறிச்சி—றநதெற்றிக்நத.	விசாலம்.
101	மொறகஹாமுலவத்த	தோட்டம், கமுரு, பலா, கித்தன	றீ. டி. சோபால, றநதெற்றிக்நத	ஏ. றூ. ப.
				0 2 34:2



எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில விவசாய மர திறியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறா எனபதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (ஆகஸ்ட) ஆவணி மாதம் 14 ந தேதியிலன்று காலை 9 30 மணிகளுக்கு குருநாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தனமையையும் அவவுடநதைகளுக்காய்த தாம சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவாக்கிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

குருநாகல் கச்சேரி,  
1950 ம (ஆகஸ்ட) ஆனிமீ 26 ந உ.

டபிளயூ. ரீ. ஜயசிங்கம்,  
உதவி அரசாட்சி ஏசண்டு.

மாதம்பை அரசினா மத்திய பாடசாலைகளை விருத்தி செய்ய எனலும் பரிசுரக தேவைக்கு வேண்டியதான பின்னா சொல்லப்படும் காணிகளை, அ.தாவது:—

பட்டின அளவை பிரதம படத்து இல. 12ன் 24 ம் பிரிவு. குறிச்சி—மாதம்பை பட்டின எல்லைக்குள்ளிருக்கும் இறைகம் (பகுதி)	விசாலம்.		
காணியின் பெயர்.	விரமம்.	உரித்தாளியின் பெயர்.	ஏ. ரூ. ப
670 தமின்குறவத்தை 2 ம வட்டாரத்து மதிப்புடாபின் 471 ம 472 ம இலக்கங்கள் கொண்டது	30 வயதுக்கு மேற்பட்ட 26 தெனனை மரங்களையும், 30 வயதுக்கு மேற்பட்ட ஒரு மாமரத்தையும், 20 வாழை மரங்களையும், 25 வயதுள்ள ஒரு பலா மரமும் உடைய தோப்பு	பீ. வீ. ஏ. மாட்டின் பெரேரா, மேல் பாதத்து எம். சி. தென்னக்கூன், இறைகம், மாதம்பை	0 1 17 48
671 கொஹம்பஹவத்தை, 1 ம வட்டாரத்து மதிப்பு டாபின் 519, 519A, 519B, 520 இலக்கங்களின் பகுதிகள்	30 வயதுக்கு மேற்பட்ட 115 தெனனை மரங்களையும், 8 வயதுள்ள 13 தெனனை மரங்களையும், 5 வயதுள்ள ஒரு மாமரத்தையும், 20 வயதுள்ள ஒரு கசட்டை மரத்தையும் உடைய தோப்பு	ஆர். எஸ். ஜயசூரிய, சி. சி. எஸ். எம். பள்ளிக்கூடம், கோதகம், மாதம்பை	0 3 11 33
672 தலஹவத்தை 1 ம வட்டாரத்து மதிப்பு டாபின் 522, 522A, 523 ம இலக்கங்கள் கொண்டது	30 வயதுக்கு மேற்பட்ட 139 தெனனை மரங்களையும், 2 முதல் 5 வயதுள்ள 11 தெனனை மரங்களையும், 20 வயதுள்ள 2 பாகு மரங்களையும். 30 வயதுக்கு மேற்பட்ட ஒரு பனைமரத்தையும், 30 வயதுக்கு மேற்பட்ட ஒரு பலா மரத்தையும், 30 வயதுக்கு மேற்பட்ட 3 மாமரங்களையும், 3 வயதுள்ள 2 ராப்பலா மரங்களையும், 32 வாழைக்குட்டிகளையும், ஒரு மண கிணற்றையும், மண சவாகளும், கிடுகில வேயப்பட்டதுமான ஒரு தற்காலிக வீடும், மண சவாகளும், கிடுகில வேயப்பட்டதுமான ஒரு தற்காலிக கக்கூசும், மண சவாகளும் கிடுகில வேயப்பட்டதுமான ஒரு தற்காலிக குசினியும் உடைய தோப்பு	நந்தாவதி, மித்திராடன, புத்தமத கல்வன் பாடசாலை, தோம்புகொடை அங்குருவதோட்ட	1 2 20 80
673 சைமன் ஆராச்சிரால்கே வத்த, 1 ம வட்டாரத்து மதிப்பு டாபின் 524, 524A இலக்கங்களின் பகுதிகள்	30 வயதுக்கு மேற்பட்ட 22 தெனனை மரங்களையும், 5 வயதுள்ள ஒரு மாமரத்தையும் 30, வயதுக்கு மேற்பட்ட ஒரு ராப்பலா மரத்தையும், 30 வயதுக்கு மேற்பட்ட ஒரு முந்திரிகை மரத்தையும் கொண்ட தோப்பு	சி. ஏ. வி. எஸ். கொரியா, சிங்கப்பூர், சிலாபம், இறைகம், மாதம்பையைச் சேர்ந்த டபிளயூ. ரீ. ஏகோஹாமி, டபிளயூ. ரீ. ஜெரோ நோலு டபிளயூ. ரீ. ஹைராமி, டபிளயூ. ரீ. சிமியோன் அபுஹாமி, டபிளயூ. ரீ. அகிலிஸ், டபிளயூ. ரீ. ஹென்றி ஆரியவாக்களால் வாதாடப்பட்டது	0 1 5 96

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரி எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறா எனபதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (ஆகஸ்ட) ஆவணி மாதம் 8 ந் தேதியிலன்று காலை 10 மணிகளுக்கு சிலாபத்தில் உணவுக்கட்டுப்பாட்டுக் கந்தோரில் எனமுன்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தனமையையும் அவவுடநதைகளுக்காய்த தாம சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவாக்கிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

புத்தளம் கச்சேரி,  
1950 ம (ஆகஸ்ட) ஆனிமீ 30 ந உ.

ஆ. அருள்பிரகாசம்,  
உதவி அரசாட்சி ஏசண்டு